

கன்னத் வல் ஜமாஅத்தினரின் அடிப்படைக் கொள்கை

அரபுறவும்
அங்கெய்லும் முஹம்மத் கிப்ரூ ஸாலிலும் அல் உஸையின்

தமிழ்ரூபம்
முஹம்மத் ஹரியாப் முஹம்மத் ரஹீத்
விசாலாமி அநுங்கள் அங்கை
ஸாத் ரஹி அரபியா



முன்னுரை :

சர்வ புகழும் ஒரே கிறைவனான அல்லாஹுக்கே! கிறுதி நுபியான மூலம்போது ஆகூ அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார் மீதும், அவர்களது தோழர்கள் மீதும், சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.

கண்ணியமிக்கப் பேரறிஞரும், சகோதரருமான அஷ்வைய்க், மூலம்போது கிப்பூ ஸாலிலும் அல்-உஸைனின் அவர்கள் எழுதிய கூருக்கமானதும், பேறுமதி மிக்கதுமான கொள்கை சம்மந்தப்பட்ட கிச்சிறிய நாலை கேட்டிரிந்தேன். அல்லாஹுவை ஏகத்துவப் படித்துதல், கின்னும் அல்லாஹுவின் பெயர்கள், பண்புகள் பற்றிய விடயம், மேஜும், மலக்குமார்கள், வேதநால்கள், தூதர்கள், மறுமை மற்றும் கத்ர் எனும் கிறைவிதியின் நன்மை தீமை ஆகியவற்றைக் கொண்டு விகாசிப்பது பற்றிய விடயங்களில் கன்னத் வல் ஜூமாஅத்தினரது கொள்கையை, பரந்த கண்ணேணாட்டத்தில் விவரிப்பதை அறிந்தேன். மேஜும், அவர்கள் அதனை ஒன்று திரட்டுவதில் மிகவும் திரண்படச் செய்துள்ளார். அவ்வாறே மேற் சொன்ன சமானின் அம்சங்களை விகாசங் கொள்வது சம்பந்தமாக எந்த ஒரு முஸ்லிமுக்கும், கற்கும் மாணவருக்கும் தேவையான எல்லா விடயங்களையும் அவர்கள் அதில் கூறியுள்ளார்கள். மேஜும், ஏனைய, அகீதா நூல்களில் காண முடியாத, அகீதாவுடன் நெருங்கிய தூக்கர்புள்ள பல பிரயோஜனமான விடயங்களையும் அவர் மேலுதிக்மாக கிணைத்துக்கூக்க கூறியுள்ளார்கள்

எனவே, அவர்களுக்கு அல்லாஹ் நற்கவி பகர்வானாக, மேஜும் அவர்களின் கல்வியை விருத்தி செய்து, அவர்களுக்கு மென்மேஜும் நேர்வழி காட்டுவானாக. மேஜும், அவர்களின் கிண்ணால் குலமும், அவர்களது ஏனைய நூற்கள் குலமும் பலனவிப்பானாக. மேஜும், எம்மையும், அவர்களையும், நேர்வழி பெற்றவர்களாகவும், விநிப்புடன் அல்லாஹின் பக்கம் அழைக்கின்றவர்களாகவும் ஆக்கிவைப்பானாகவும், நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்கின்றவானாகவும் மிகவும் (படைப்பினங்களினேயே) சமீபமான வனாகவும் கிருக்கின்றான்.

ஸேஷான்னவற்றை மொழிந்தவர் அல்லாஹ் விடம் தேவையுடைய-வரான அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களாவார். அவர்களை அல்லாஹ் மன்னித்தகுஞ்வானாக, மேஜும் எங்கள் நுபிகள் குறைம்பத் (ஆசூ) அவர்கள் மீதும், அவர்களின் தோழர்கள், குடும்பத்தார்கள் மீதும், அல்லாஹ் அருளும், கருணையும் புரிவானாக.

தலைவர்,
ஆராய்ச்சி அமைப்பு,
மார்க்கத்தீர்ப்பு வழிகாட்டல் துறை கிளாகா.

குறிப்பு

கிப்புத்தகத்தில் பின்றுகள் அல்லது சந்தேகங்கள், மற்றும் விளக்கங்கள் தேவைப்படின் கீழ் காணும் விளாசத்துடன் தொடர்பு கொள்ளவும்.

'Thwheed Mosque'
Ulahituwela
Malwana
Sri Lanka



அவைற்ற அனுளானங்கும், நிகுர்ற அன்னை போன்றாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்)

சர்வ புகழும், உலகத்தாரின் கிரட்சகனான அல்லாஹ்வக்கே. மேஜாம் (அவனைப்பி) பயந்து கொண்டவர்களுக்கு (நல்ல) பூதி உண்டு. மேஜாம் அடியார்க்காரர்களுக்கே தவிர (அல்லாஹ்வின்) பகைகளை (வேந்யாகுக்குர்) வில்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் கில்லை, அவன் தனித்தவன் அவனுக்கு ஈடு கிடையாது. அவன் உண்ணமூன்றான, தெவிளான ஆட்சியாளன் என்று நான் சாட்சி கூறுகிறேன். மேஜாம், முஹம்பாத் நுவி ஆகீ அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனின் திருத்தாதாரும், நுவியார்களுள் கிருதி யானங்கும், பயபக்திவான்களின் தலைவரஞ்சாரர்கள், என்றும் சாட்சி கூறுகின்றேன். அல்லாஹ் தஆலா நுவி அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், குடும்பத்தினர்கள் மீதும், அவர்களை மறுமை நூள்வரை நல்லவுறையில் பின்பற்றியவர்கள் மீதும் அல்லாஹ் அனுநும், கருணையும் புரிவானாக.

மேஜாம் அல்லாஹ் தஆலா தன் தூதர் முஹம்பாத் ஆகீ அவர்களை நேர்வரியைக் கொண்டும், உலகத்தாரின் அநுட் கொண்டான சத்திய யார்க்கத்தைக் கொண்டும், நல்லமல்கள் புரிகின்றவர்களுக்கு, முன்மாதிரி யானவர்களாகவும், எல்லா அடியார்களுக்கும் ஏடுத்துக் காட்டாகவும் அனுப்பிவைத்தான்.

எனவே, ரகுல் ஆகீ அவர்கள் தனக்கு கிறக்கி வைக்கப்பட்ட அல் குர்ஆன் மூலமாகவும் ஞான அநுள் மூலமாகவும், அடியார்களின் நலன்களையும், அவர்களின் உலக, மறுமை நிலைமைகள் சீராவதற்குரிய அடிப்படை அம்சங்களான சரியான அதோ கொள்கை, நேர்மையான அமல்கள்,

செயல்கள், உயரிய குணங்கள், நலவொழுக்கங்கள் ஆகியவற்றை விளக்கினார்கள். கிடுனால், அவர்கள் தன் சமூஹத்தை வெண்ணிறுஙான (தெட்டுத் தெடுவினான) பாதையில் விட்டுச் சென்றார்கள். அதன் விரும்புகல் வோன்று. அந்து ஓராகின்றவனத் துவிர (யாருமே) அதனை விட்டுப் பொறி விடார்கள்.

(அவர்கள்) காட்டிய அந்து பாதையில் அல்லால்வக்கும், அவனும் துதுகுக்கும் செனிசூத்து ரமுகாயத்தினர் வரியின் நூதார்கள். அவர்கள் தூன், எழுநாடாக்கள், தூரீஸ்னிகள் (எழுநாடார்க்களுக்கு அடுத்து வந்து பின்னர் ஏற்றியானாக்கள்) அவர்களை நல்ல முறையில் பின்னர்நியானாக்கள் ஆகியோர்க்கூடுள் நல்ல படைப்பினாக்களாக உள்ளனர். எனவே, அவர்கள் அல்லால்வின் மார்க்கத்தை ஏற்று, அவனின் (தூதர் மூலமாக அஞ்சிய) கன்னத்தைக் கடைபிடித்து, கொள்கை, குணம், ஒழுக்கம் ஆகிய அம்சங்களில், மார்க்கத்தை மிகவும் கண்டிப்பாகி பாதுகாத்துக் கொண்டார்கள். எனவே, அவர்கள் தூன் உண்ணவில் என்றென்றும் நிலைப்பாடு கொண்ட கூட்டத்தினராக திகழ்ந்துவர்கள். அவர்களை பார்த்துமிகு போதினும், அவர்களுக்கு பார்த்துமானாலும் பெய்து போதினும், அல்லால்வின் கட்டளை ஏற்று வரை அவர்கள் அதிலேயே நிலைத்திருந்தார்கள்.

அல்லால்வக்கே எல்லாப் புகழும், நூழும் அவர்களின் அடிக்கவுக்களில் சென்று கொண்டிருக்கின்றோம். குர்தீன், கன்னாவைப் பற்றிப் பிடித்த அவர்களின் ஓட்டுக்கையைப் பின் தெடுடர்கின்றோம். அல்லால்வின் அஞ்சான நிலையை கூறும் வண்ணும், ஒன்றொரு மூடிமூழும் கிழுக்கவேண்டிய கட்டாய நிலையானை விவரித்துக் கூறுவதற்காகவேமே நாங்கள் கிடுனைக் கூறுகின்றோம்.

ஏங்களையும், ஏங்களைச் சார்ந்த மூஸ்விர் சகோதரர்களையும், கிழுக்கவுறவிலும், மறுவையிலும் அல்லாலும் நிலையான சீஷால்லால் நிலைத்து விடும் படி அவனை வேண்டிக் கொள்ளோமாக. மேஜாம் அல்லாலும் தன்னிடமிருந்து நஷ்டம் அஞ்சபாளிப்பாளாக. நிச்சயமாக அவன் அஞ்சாளானாக உள்ளன.

கிந்த விடயம் அதி முக்கியம் வாய்ந்தது என்பதனாலும், கிண்ணிடயத்தில் அநேக படைப்பினார்கள் கிழுப்பாடு பின்வர்த்திக்கப்பதாலும், எமது கொள்கையான - கன்னத் வல் ஜமா அத்தினருஸ்ய அத்தாலை சுருக்காளன வடில் ஏறுத விரும்புகிறேன். அந்தக் கொள்கைதான் அல்லால்வைக் கொண்டும், அவனின் மலக்குமார்கள், அவனது வேதங்கள், அவனது

தூதர்கள், மறுமை நாள், கிறைவிதி, அதன் நன்மை, நீலம் ஆகியவற்றைக் கொண்டும் விகாசன் கொள்வதாகும்.

இதுவே (கி.॥நூதகத்தை) தூய மனது ன் பெய்யப்பா॥ தாக ஆக்கி, அல்லாஹ்ரவின் திருப்பெருத்தக்கூடத் தழுவிக்கக் கூடியதாகவர், அது ஸோலா் அல்லாஹ்ரவின் அடிப்பார்க்கூட்டு பலன் அளிக்கக் கூடியதாகவர் ஆக்கியாக்கூடுமாறு அவனையே ஹே' கிரேன்.

வாது (அதோ) அடிப்பாக் கொள்கை

வாது கொள்கை:

அல்லாஹ்ரவைக் கொண்டும், அவனுடைய மலக்குகள், அவனுடைய வேதங்கள், அவனுடைய தூதர்கள், மறுமை நாள், கிறைவிதியில் உள்ள நன்மை நீலம் ஆகியவற்றைக் கொண்டும் விகாசன் கொள்வதாகும்.

எனவே, நாம் அல்லாஹ்ரவின் பராமரிப்புத் தன்மையைக் கண்டு சபான் கொள்ள வேண்டும். அங்கூரு ஈரான் கொள்வது வர்யாபெளில், அல்லாஹ் தான் கிறைவன், பன்ப்பாளன், ஆழ்வியாளன், எல்லாப் பன்ப்பினாள்களையும் அவதானித்துக் கொண்டிருப்பவன் என்று விகாசிப்பதாகும்.

மேஜாம், நாம் அல்லாஹ்ரவின் தூய்கீத் தன்மையைக் கொண்டும் விகாசிப்பது அவசியம். அது எங்களைந்றால் அவனே உண்மையான கிறைவன் அனைன்றி வணக்கப்பாக் கூடிய அனைத்துரம் பொய்யானவை வென்று விகாசிப்பதாகும்.

அங்கூரே நாம் அல்லாஹ்ரவின் திருப்பெயர்கள் கொண்டும், அவனின் பண்டுகளைக் கொண்டும் விகாசன் கொள்ளவும் கடனைப் பட்டுள்ளோம். அதாவது, அல்லாஹ்ரவிக்கு அழிய திருநாமங்களூம், மேலான பூரணமான பண்டுகளூம் கிழக்கின்றன என்றும் விகாசிக்க வேண்டும்.

அல்லாஹ்ரவின் தனித்துவத்தைப் பற்றிய விகாசம்:

மேலும் அவன் மேர்சொன்னவற்றில் தனித்தவன் என்று விகாசிப்பதும் அவரியாம். அதூது, அவனுடைய டாமரிப்பாந் திருஞ், தெய்வீகம், அவனுடையார்கள், குணங்கள் ஆகியவற்றில் அவனுக்கு ஈடு விளை கிண்டாது என்று விகாசிப்பதோமாக. அல்லாஹ் திடு பார்தி பின்னாலுமாறு கூறுகின்றான்.

(அவனே) வானங்களுக்குர், பூர்க்குர் அவை இரண்டுக்குமினுமே உள்ளவற்றிருக்குர் விரைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவன் (ஒந்து) வனையே வணங்குவிரீாக ஜோஹ், அவனை வணங்குவதில் (கவு. சுக்கையேற்றுவு) ஏறாறுவை ந் இநு'ரீாக (இறாரில், வல்லவையில், மற்றும் தன்னைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீஃ அரிவிரீா?

(பா) 19 : 65

அல்லாஹ் (ஏத்தகையவனென்றால்) அவனைத் தவிர (வணக்கத்துக்குரிய வேறு) நூயன் கில்லை; (அவன்) ஜீவனுள்ளவன்; (என்றென்றால்) நிலைத்தாங்குபவன். அவனை சீர துரிதும், சுறக்கும் பிரிக்காது. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே சுரியன், அவனுடைய ஆழுபழதின்றி அவனித்தில் பரிந்து கோவாஜ் யா)? அவர்களுக்கு நன்னால் இநுப்பவற்றையும், பின்னால் இநுப்பவற்றையும் அவன் நன்கறிவான்; அவனுடைய நூட்டமின்றி அவனுக்கு தெரிந்தவற்றிலிருந்து பாதோன்றையும் முற்றிலும் (மற்றெங்கும்) அறிந்து கொள்ளமாட்டார்கள். அவனுடைய "குர்மியை" (அவனுடைய அரசாட்சி) வானங்களிலும், பூமியிலும் சிகாவமாக (பரவி) கிழுக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்கு சிரமத்தை உண்டாக்காது. மேலும் அவன், மிக்க உயர்ந்தவன்.

(ஆஸ்தரா) 2 : 255

அவன் (தூன்) அல்லாஹ்; அவன் ஏத்தகையவனென்றால் அவனைத் தவிர (வணக்கத்துக்குரிய வேறு) நூயன் கில்லை; (அவன்) மறைவானத்தையும், வெளிப்படுபவனதையும் நன்கறிக்றவன்; அவனே அவற்ற அருளான்; மிகக் கிழுப்புமாய்வன்.

அவன் (தூன்) அல்லாஹ்; அவன் ஏத்தகையவனென்றால் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) வேறு நூயன் கில்லை; (அவன்தூன் உண்மையான) பேரரசன்; பரிசுத்தமானவன்; சாந்தி அளிப்பவன்; அபயமளிப்பவன்; கண்காணிப்பவன்; (யானாயும்) மிகக்ததவன்; அடக்கி ஆழுபவன்;

பெஞ்சமக்துஷிவன் அவர்கள் இணைவைப்பவற்றை ஸ்ட்ரார் அல்லாற் மிகப் பரிசுத்தமானவன்.

அவன் (கான்) அல்லாற்: இன.ப்ர.வன்: (அவனே இன.ப்ர.கணை ஒழுங்கு பூக்கி) சன் கத்துவன்: (அவனே இன.ப்ர.இனங்களின்) நுவத்தை அனைப்பவன்: அவனுக்கு அருகான ரெயர்களிருக்கின்றன: வானங்களிலும், பூரியிலும் சளவன் (அனைத்துர்) அவனையோ துதியெப்பீன்றன: அவனே (பாவனரூபர்) மிகைத்தோன்: தீர்க்காரன் அறிவன போன்.

(அல்லாற்கு) 59 : 22.24

அவனுக்கே வானங்கள், பூரியினது ஆட்சியியது என்றும் விகாசிட்டோாக.

வானங்கள் மற்றும் பூரியின் ஆட்சி அல்லாற்வக்கே பியதாகும்: அவன் நூடியவற்றை அவன் படைக்கிறவன்: (தீகவே) அவன் நூடியவர்களுக்கு ஏன் மக்களை மட்டும் கொடுக்கின்றான்: அவன் நூடியவர்களுக்கு ஆன் மக்களை மட்டும் கொடுக்கின்றான்.

அல்லது, ஆன் மக்களையும், ஏன் மக்களையும் கலந்தே கொடுக்கின்றான்: அன்றியம், அவன் நூடியவர்களை மஹாகவர் ஆக்கி விடுகின்றான்: நிச்சயாராக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்: (கான் விகுர்பியதூப் செய்ய) மிக்க ஆற்றலையாவன்.

(அல்லாற்கு) 42 : 49.50

மேஜும் அவனைப் போல ஏதுவும் ஓட்டானது கிள்ளையை விகாசிட்டோம்.

அவனைப் போன்ற வப்பொகுஞும் கிள்ளை: அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன்: பார்க்கிறவன்.

வானங்கள் மற்றும் பூரியின் (களஞ்சியங்களின்) சாவிகள் அவனுக்கே உரியதாகும். அவன் நூடியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான்: (அவன் விகுர்பியவர்களுக்கு குருக்கி) அவனோடு கொடுக்கிறான்: நிச்சயாராக அவன், ஒவ்வொரு ரொஞ்சைப் பற்றியும் நன்கறிகின்றான்.

(அல்லாற்கு) 42 : 11.12

ஓஞாம் நூம் விகாசிக்க வேண்டிய சி டாங்களில் பிளது அல்குர் ஆன் பின்னாலுமாறு ஸிபரிக்கிறது.

பூமிதழுள்ள ஏந்த ஈரவனவுர் அவர்கள் உணவு அல்லாற்றின் மிது (பாறுப்பாக) கிழந்தே தனிர கில்லை; அவை தஞ்சுமி தந்தயுர், அவை ஒராண்டுக்கார் பார்டு(சேரு)மி தந்தயுர் அவன் (நன்து) அரிசிரவன்; (கில்லை) பாலுர் (வள்ளாலீஸ் மாஸ்:பூல் எனும்) தெளிவான பந்தகத்தில் பார்டு (பார்டு) கிருக்கின்றன.

(மஹாத்) 11 : 6

கின்தும், அவனிலே மஹவானவற்றின் ராகிஷன் கிருக்கின்றன; அவற்றிலுள்ளவற்றை அவனையன்றி வேறொனுர் அரியாஜ; ஓஞார், கணாரிதம், கடலிதம் உள்ளவைகளையுர் அவன் நன்கரிவான்; அவன் அரியாமல் யாதோர் கிலவுயுர் உதிர்வதில்லை; பூமின் (ஆருக்கில்) அடர்ந்த கிழுங்களில் (புதுதந்து கிர்க்குர் வின்துர், சுகனையானுதுர், உவர்ந்துதும் (அவனுடைய) தெளிவான பந்திவா) பந்தகத்தில் கில்லாமலில்லை.

(அல் அங்கும்) 6 : 59

நிச்சாமாக அல்லால் அவனிடம்தான் மறுமை நூள் பற்றிய அரிவு, கிருக்கிறது; அவனே மறையையும் கிருக்கி வைக்கிறான்; அவனே கர்ப்பங்களில் உள்ளவைகளையுர் அரிசிருான்; ஏந்த ஆக்மாவுர், நூளை அது வைத்துச் சம்பாதிக்கும் என அரியாது; ஓஞார், ஏந்த ஆக்மாவுர் ஏந்த பூமிலில் தனக்கு மரணம் சம்பாதிக்கும் என்கூத்யுர் அரியாது; ஸிச்சயாஸாக அல்லாற் (அவனே) நன்கரிக்கிறவன்; (செய்திகளை) நன்துணர்வன்.

(மஹாமா) 31 : 34

ஓஞாம் அல்லாலும் த-ஆலா தூன் நாடியதை, நாடிய போது நாடியவாறு கதைப்பான் என்றும், விகாசிக்க வேண்டும்.

கின்தும், அல்லால் மூலாவுன் உதிர்யாக வேரியாக்கிறான்.

(அங்கிலை) 4 : 164

இன்னும் தூர்(எனினாய்) மனவின் வல்லக்கத்திலிருந்து அவரை நாம் அறைக்கோம்; இரகசியம் பேசுகிறவராக அவரை நாம் (நங்கு) எழுக்காரக்கியம் வைத்தோம்.

(பிரபா) 19 : 52

வன் இரப்பகனின் வாக்கியங்களுக்கு (அதை ஏழுவதற்கு) கால் (நீர்) யாவும் நையாக இந்துதாழார் வன் இரப்பகனின் வாக்கியங்கள் (ஏழுதி) சூரியதற்கு ஸுன்னதுகளே, கால் (நீர்) சூரிய பேலவாகி விடும்.

(அலகா) 18:109

ஓஹார் நிஃப்யாயக பூமித்துள்ள மரங்கள் (யாவும்) ஏழுத கோள்களாகவர், கடல் (நீர்) யாவும் நையாக இந்து (அது தீர்ந்துதற்கு பின்னர் ஏழு கால்கள் அதனுடன் (நையாக) சேர்ந்து (கோள்ள அவற்றால் ஏழுதிக்) கோண்டிருந்துதாழாம் அல்லவற்றின் வாக்குகள் (ஏழுதித்) தீராது; நிஃப்யாயக அல்லாவற் (யாவையாம்) மிகைத்தவன்; தீர்க்காரன அறிவனையவன்.

(ஞக்காளி) 31:27

ஓஹார் அல்லவற்றின் பேசுக்கள் யாவும் பரிபூரணாாக நிகழ்ச்சிகளை உண்ணையாக எடுத்துரைப்பனவாகவர், சட்டங்களில் நேர்நையானவை என்றும், அழிகான வாக்கியத்திற்கும் உண யன என்றும் விகாசிப்பதும் எழுது கடனாயோ.

அல்குர் ஆனில் அல்லாவற் பின்னஞ்சாறு கூறியுள்ளான்.

ஓஹார், (நுடியோ) உமதிராச்சகனின் வார்த்தககள் (அவன் கற்றுக்களில்) உண்ணையாதார் (அவன் செயல்களில்) நிதித்தாதார் பூர்த்தியாகவின் ன.

(அலகுர்) 6 : 115

இன்னும், வாரத்தையாவல் (அதை அறிவிற்கில்) அல்லாவற்றவனி மிக உண்ணையானன் யார்?

(அன்னியா) 4 : 87

ஓஹாம் அல்குர் ஆன் அல்லாவற்றின் பேசுக, உண்ணையாகவே அல்லாவற் குர்ஆனைக் கொண்டு போனினான். ஓஹார் அதனை அவன் ஜிர்ஜிதூக்குக்

கொடுத்தான். ஜிப்ரில் (அலை) அவர்களே அந்தக் குருதீனை முறைமீத் ஆட்ட அவர்களின் கிடைத்தில் கிறக்கி வைத்தார்கள் என்று பற்றியும் நூம் விகாரிக்க வேண்டும்.

உண்ணாயைக் கொண்டு கிடைனை உழைப்பகளிலிருந்து 'ஞான' துத்தர் வனும் ஜிப்ரில்) கிறக்கி வைத்தார் என்று (பூரியே) நீர் கூறுவிராக !

(அவ்வெத்து) 16 : 102

மேஜாம் (பூரியே) நீச்சயமாக (குருதீனாகிய) கிடை அகிலத்தாரின் மிரட்சகனால் கிறக்கினைக்கப்பட்டதாகும்.

(அல்லாஹ்வின் கட்டளைப்பா) ஞானில் அபீன் (வனும் ஜிப்ரில்) கிடைனைக் கொண்டு கிரங்கினார்.

அச்சுப்பா ஏச்சரிக்கை செய்யவர்களில் (ஒந்தாராக) நீர் அவைத்தாக உடை கிடைத்தின் மீது தெளிவான அராரி மோழியில் (கூருதல் குறைவின்றி கிடைத் திறக்கினான்)

(அவ்வெத்தாரா) 26 : 192-195

மேஜாம் அல்லாஹ்தீலா தன் பண்புகளிலும், தனித் தன்மையாலும் அவனின் படைப்புக்களை விட மேலானவனாக உள்ளான், என்றும் நூம் விகாரிக்க வேண்டும்.

மேஜாம் அவன் மிக்க உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

(அவ்வெத்தாரா) 2 : 255

மேஜாம் அல்லாஹ் கூறுகின்றான்.

மேஜாம், அவனே தன் அப்பார்களை மேலிருந்து (அவர்களை) அடக்கி ஆஸ்பவன்; அன்றியும் தீர்க்காரன் அரிவுனையவன்; (யாவையும்) நன்கு உணர்பவன்.

(அவ்வெத்தாம்) 6 : 18

மேஜாம் அவனே அனைத்தையும் படைத்தான் என்றும் விகாரிக்க வேண்டும்.

அவன் ஏத்தகையவனேன்றால், வானங்களை மற்றும், பூமியை ஆறு நாட்களில் கணக்குவரும்; பின்னர் குன் கண்ணியித்திர்த்துக் தக்களாறும், மகத்துவத்திற் துயிவாறும் அர்வின் ஸ்திருப்பது அவனுக்கு எவ்வாறு தகுபோ அவ்வளே) அவன் அர்வின் ஸ்து உயர்த்து (நிலை கீற்று) சிர்வான். (விளைகளை) (பற்றிய) சுகல காஷாங்களையும் அவனே (சிர், ஸிர்ஜு) நிர்வழிக்கின்றான்:

(பூதூங்) 10 : 3

அர்வில் அவன் அவைந்து சிர்வான் என்று, அதில் அவன் உயர்த்து சிர்வான். அவனது கண்ணியித்துக்கும், மகத்துவத்துக்கும் கொருத்தான முறையிலும் அவன் அர்வில் விளைவான ஒந்துமுறையிலும் அபர்த்துவான். ஆது எவ்வாறு என்பதை அவனைத் தவிர யாரும் அறிய மாற்றார்.

மேஜாம் அல்லாற் தத்தூ அர்வில் கிருந்தவாயே தன் பண்டாக் கஸ்துன் அண்டித்தும் கிருக்கின்றான். அவன் அவர்களின் நிலைமைகளை நன்கு அறிவது. என, மேஜாம் அவர்கள் ஹோல்கின்ற வற்றைக் கேஞ்சுக் கொண்டும், அவர்கள் செய்கின்றவற்றைப் பார்த்துக் கொண்டும் அவர்களின் வியங்களைப் பிராம்பித்துக் கொண்டும் கிருக்கின்றான். மேஜாம் ஏற்றுக்கூட்டு உணவளிக்கின்றான், மனம் உடைந்தவர்களை கொற்று விடுகிறான். அவன் நூடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான். மேஜாம், அவன் நூடியவரிம் கிருந்து ஆட்சியை கைப்பற்றுகிறான். மேஜாம் தூன் நூடியவர்களை வேள்வைப் படுத்துகிறான். தூன் நூடியவர்களைத் தாழ்வறங் செய்கிறான். நீண்மை யாவும் அவன் கைவசமே கிருக்கின்றன. யாவற்றின் மீதும் அவன் ரிகவும் சக்தி கொண்டவனாக கிருக்கின்றான் என்றும் நாம் விகாசம் கொள்வது கட்டாயம் ஆதும். என் மேற்கொள்ள வியங்களை உண யவனாக கிருக்கின்றானோ, அவன் தன் அர்வில் அவர்களுக்கு மேலே கிருந்தவாறும் கூட உண்ணவில் அவனின் அறிவும் கண்கானிப்பும் பார்த்தவையும் தன் படைப்பாக்களும் தூன் கிருக்கிறது.

கிறைவன் தனது சிறுஷ்டிகளோடு கலக்காமலே அர்வில் கிருந்தவாயே படைப்பாக்களை அவதாளிக்கிறான் என்று பற்றிய விகவாரம்.

அவனைப் போன்ற ஒப்பான எவ்வாறுஞ்சும் கிழ்வை; அவனே (யாவற்றையும்) செல்வேற்கிறவன்; பார்க்கிறவன்.

(அங்கீரா) 42 : 11

ஜெமமியாக்களைச் சார்ந்த மீதுவியாக்கள் (பொத்தவன் படைக்கப்பட்ட வர்ரில் புதுநு விட்டான்) என்று நுஸ்பக் கூடிய கூட்டத்தினரைப் போன்றும் அவர்களைப் போன்ற ஏனையவர்கள் அல்லாற் சுலகத்தில் தன் டைப்பாக்களூடன் கிரண்டாக் கலந்து கிழுக்கிறான் என்று கூறுவதை. போன்றும், நூர் கூறக் கூடாது. அல்லாறே கூறுகின்றவர்களை நூர் வழிகோர்கள் அல்லது காபிர்கள் என்று கூறுகின்றோம். ஏனெனில் அவ்வாறு கூறுவது அல்லாற்றுக்கு பொருந்துவது குறையான, ஒடு வர்ணனையால் அவனை வர்ணிப்பதாக கிழுக்கின்றது.

பேரோம், அல்லாற் கீழ்வானத்திற்கு கிறங்குவது பற்றி ரஸால் ஸ்ட் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் மணிமோழி யைக் கொண்டும் நூர் விகாலிக்கின்றோம். அதாவது நூரி ஸ்ட் அவர்கள் கூறியுள்ளார்கள், அல்லாற் தஆலை ஒவ்வொரு கிரவும் கீழ்வானத்திற்கு கிருவில் ருஞ்ராஸ் பகுதியில் கிறங்கி (மக்கலூக்கு) கூறுவான், "யார் என்னிடம் பிரார்த்திக்கிறாரோ நூன் அவருக்கு (அதனை) அங்கீகரிப்பேன். என்னிடம் யார் கேட்கிறாரோ அவருக்கு நூன் கொடுப்பேன். யார் என்னிடம் பாவமன்னிடம் கோருகின்றாரோ நூன் அவருக்கு மன்னிப்பேன்"

கிறுதி தீர்ப்பு நூளில் கிறைவனின் வருகை பற்றிய விகாசம் மறுநை நூளில் தன் அடியார்கலூக்கு மத்தியில் தீர்ப்பு | வறங்குவதற்காக வருவான் என்றும் விகாலிக்கிறோம். ஏனெனில், பின்வரும் அநுள் மொழில் அல்லாற் கூறுகின்றான்.

"வி யம் அவ்வாறன்று, பூரி கிருயாக கிருக்காரும் சொழுதும், சும் கிறைவனுடன், மலக்குமாநும் அணி அணியாக வந்து சொழுதும், அன்றைய தினம் நூரகம் கொண்டு வரப்படும் சொழுதும், மதிதன் அன்றைய தினம் (கான்) நூபகத்தில் ஏடுப்பான். அவனுக்கு ஏவ்வாறு நூரகம் வரப் போகின்றது".

(அந்தாந்தி) ७७ : 21 - 23

கிறைவன் நூட்டம் பற்றிய விகாசம் மேஜாம் அல்லாற் தஆலை, தான் நினைத்ததை செய்வான் என்றும் விகாசிப்போயாக. அல்லாற் கூறுகின்றான்

நிச்சயமாக உமதிரட்சகன், தான் நாடுயாதைச் சூதாரியிலிருப்பது
முடிடப்படுவது.

(மாற்று) 11 : 107

ஒஞ்சல் அவனது முராட்டும், கிழுவெக்காட்டும். அவையாவன

1. **கூநியை** "கங்கியா", (நனை வெறுக்காட்டாது) என்ற கருத்தில் சொன்னது அவன் நாடுவது கிதன் குலம் நனை வெறும். ஆனால் கிழுவாட்டும் அவனுக்கு விழுப்பானதுகாக கிழுக்க வேண்டும், என்று அவரியாலில்லை. கிதுதான் மந்தீ நாட்டும் எனும் கருத்தைக் கொண்டதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்,

ஒஞ்சல், அல்லாஹ் நாடனால் அவரகள் சண்வையிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். ஏனினும் அல்லாஹ், தான் நாடுயாதைச் சேர்கிறான்.

(அம்மூலா) 2 : 253

ஒஞ்சல் கூறியுள்ளான்,

நான் உங்களுக்கு நல்லாதோசம் செய்ய நாடனாலும், அல்லாஹ் உங்களை வழிகேட்டில்லேயே விட்டு விட வேண்டுமென்று அவன் நாடுயினந்தால், என்னுடைய நல்லாதோசம் உங்களுக்கு யாதோது யென்னபும் அளிக்காது; அவன்தான் உங்களுடைய கிரட்சகள்.

(மாற்று) 11 : 34

2. **ஷரு** அரகிய்யா என்ற வகை, கிதன் ஹாருள் நாடுயது நடக்க வேண்டும் என்பது கிந்த விடத்தில் அவரியாக கிழுக்காது. ஆனால் அல்லாஹ் நாடுவது அவனுக்கு விழுப்பானதாகவே கிழுக்கும்.

அல்லாஹ் கூறியுள்ளான்.

ஒஞ்சல், அல்லாஹ் உங்களது தங்பாவை (பாவமன்விளை) நாடுகிறான்;

(அம்மூலா) 4 : 27

விள்வாரான அவனது கொளி, ஷாகியப்பத்தான் நூ'டம் அல்லாஹ்வின் மூன்ததை தெர்ந்தூக்கே கிடூக்கும். எனவே, பிராஞ்சுத்தில் நன் பெறக் கூடிய ஒன்றை தீர்மானித்ததும், அல்லது அல்லாஹ்வின் பண பாக்கள் அவனுக்கு, பார்க்க ரத்தியாக வணங்குவதும், அவற்றை நூ'ம் அநிந்தாஜம் அறியானின் பாலூம், அல்லது அது எங்கு பந்தியிட்டு அர்ப்பாற்றி பாக்கும் அவனுக்கு அவனத்தும் அல்லாஹ்வின் பிரிக்காபா நூ'ன்திர்த்து' பாக்கும். திடு பார்க்க அல்லாஹ்வின் கீழ் கண்ண வாறு கூறுகிறான்.

தீர்ப்பாவிரிப்போர்களிலேல்லாம் அல்லாஹ்வின்கீக்க வேலாகத் தீர்ப்பாவிரிப்போனாக வில்லையா?

(அடிக்கீல்) 95 : 8

மேஹம் அல்லாஹ் கூறுகிறான்,

கூறுதியாக நும்பிக்கை கொண்ட சமூகத்துக்குத் தீர்ப்பாவிரிப்பாகில் அல்லாஹ்வின்வை விழும் மிக்க அருகானவர் யார்?

(அம்மாதிரி) 5 : 50

மேஹம் அல்லாஹ் தன் நேசர்களை விஞ்ஞப்பிக்கிறான் என்றும் அவர்களும் அவனை விஞ்ஞப்பிக்கிறார்கள் என்றும் விகவாகிக்கின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான்,

நுரியே ! மனிதர்களிடம்,) நீர் கூறுவிராக: "நீங்கள் அல்லாஹ்வின் நேசிப்போகளாக கிந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அன்வாரு நீங்கள் சேவ்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான்;

(அம்மிஸ்ராக்) 3 : 31

மேஹம் அல்லாஹ் கூறுகின்றான்,

வேறு சமூகத்தானை அல்லாஹ் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள்;

(அம்மாதிரி) 5 : 54

மேஹம் கூறுகின்றான்,

வேறும், (விள்வாரு தும்பங்களைச் சகித்துக் கொள்ளும்) பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அம்மிஸ்ராக்) 3 : 146

(நிதில) நீங்கள் நீதியாகவும் நடந்து கொள்ளுங்கள்; நிச்சயாராக, அல்லாற் நீதியாளர்களை நேரிக்கிறான்.

(அம்மாண்ட்ராத்) 49 : 9

அல்லாற்வோ (நிதித்தகை) நன்னா ஹெப்போனை ஸேரிக்கிறான்.

(அம்மாண்ட்ரா) 5 : 93

அல்லாறநின் விஞ்சி | வேறுப்பு | பற்றிய விகவாசம்.

அல்லாற் தழைவுக்கு தூன் விதித்த சொற்கள், ரெயால்கள் விஞ்சிப்புட்டக் கூடியதாகும். அவற்றுக்கு மாற்றானவை நனக்கு வெறுப்புடும் என்றும் நூர் விகவாசிக் கிண்ணோம்.

அல்லாற் கூறுகின்றான்,

(அவனை) நீங்கள் நிராகரித்து விட்டால், நிச்சயாராக அல்லாற், உங்களை விட்டும் தேவையற்றவன்; கிள்ளும், தன் அடியார்களித்தில் நிராகரின்னை | அவன் ரொஞ்சிக் கொள்வதில்லை; மேஜாம், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்தினால், உங்களுக்காக அதனை அவன் தினுப்தியன்வான்,

(அம் ஜார்) 39 : 7

எனினும் (உம்முன்) அவர்கள் புறப்படுவதை அல்லாற் வெறுத்து, அவர்களைப் புறப்பாது) தமத்தும் விட்டான். "ஏத்தக்கதிற்கு வரமுடியாது விட்டல்) உட்கார்ந்தினுப்போகுடன் நீங்களும் உட்கார்ந்து விடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்பாடு விட்டது.

(அத்தக் II) 9 : 46

மேஜாம் விகவாசித்து, நல்லன புரிகின்றவர்களைப் பற்றி அல்லாற் தினுப்தியன்வதாக நாம் நம்பிக்கை கொள்கிறோம்.

அல்லாற் கூறுகின்றான்,

அல்லாற்வும் அவர்களைப் ரொஞ்சிக் கொண்டான்; அவர்களும் அல்லாற்வைப் ரொஞ்சிக் கொண்டார்கள். அது, வர் தன் இரட்சக்குழுக்கு பயட்டுகிறாரோ, அவாக்குவிடாதாலும்.

(அம் ரமினா) 98 : 8

அல்லாஹ்வின் கோபம் பற்றிய விகவாசம்: காபிர்கள் மற்றும் கோடத்தை வழகிக்கக் கூடியவர்களிடம் தான் கோபப்படுவதாக யார் விகவாசிக் கிள்ளோம்.

அல்லாஹ் கூறியுள்ளான்,

அன்றியர், அல்லாஹ்வார் பற்றி கொடி என்னார் என்னுடைன்றவர்களான (வேதநூடாரிகளாகிய) முனா..பிக்கான ஆன்களையர், முனா..பிக்கான ஏ.வெங்களையர், இணைவைக்கின்ற ஆன்களையர், இணைவைக்கின்ற வெங்களையர் (அல்லாஹ்வாகிய) அவன் வேதனை சொல்வன்; வேதனையின் சூழ்சி அவர்களின் பிதிகுக்கிறது; அல்லாஹ் அவர்கள் பிது கோடமுர் கொண்டான்;

(அ.ப.ஏ.துறை) 48 : 6.

எனினும், எவர் நெஞ்சத்தை நிராகரிக்கக் கொண்டு விரிவடைப் பெற்று (அதை ஏற்றுக்) கொண்டாரோ . அவர்கள் பிது அல்லாஹ்விடமிருந்துவள்ள கோபம் உண்டு; அவர்களுக்கு (ஸ்ரூபமில்) மகத்தான வேதனையுண்டு.

(அ.ப.துறை) 16 : 106

மேஜாம், அல்லாஹ்வின் மூகம் பற்றிய விகவாசம். மேஜாம் அல்லாஹ்வுக்கு (அவனது மகத்துவத்துக்கேற்ப) ஒரு மூகம் கிழுக்கின்றது. அது இரண்டு கண்ணியத்தைக் கொண்டும், மகத்துவத்தைக் கொண்டும் வர்ணிக்கப் படுகின்றது என்றும் நாம் விகவாசிப்போமாக. கிழுந்றி அல்லாஹ் கீர்க்கண்டவாறு கூறுகிறான்.

கண்ணியமும், சங்கையும் உண்டா எடுது இராச்கனின் (உங்காரான) முகம் மட்டுமே (அப்பாது) நிலைத்தித்துக்கும்.

(அ)ரஹ்மான்) 55 : 27

அல்லாஹ்வின் கரங்கள் பற்றிய வகவாசம்: மேஜாம், அல்லாஹ்வுக்கு மிகவும் மகத்துவமும், கண்ணியமுமான கிழு கரங்கள் அவனது மகத்துவத்துக்கேற்ப உண்டு எனும் நாம் விகவாசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்,

வன்னும், (அல்லாற்றாகிய) அவனுமைய கிடு கைகளோ விரிக்கார்ப்பாடு கிடுக்கின்றன; அவன் நாடியவாறெல்லாம் செலவு செய்கிறான்:

(அம்மாதிரி) 5 : 64

ஞோம் அல்லாற்ற கூறுகின்றான்,

ஞோம், (பூரிபோ) அல்லாற்றனை அவனுமை கண்ணியிட்டிற்குத் தக்கவாறு அவர்கள் மத்தோனிக்கவில்லை; இன்னும், பூரி அனைத்துர் முழுமொழி அவனுமை ஒரு கைப்பு பிரிவினார், வானங்கள் (அனைத்துர்) அவனுமை வலக்கைகிறும் சுதுப்பார்ப்பாக வையாயிறுக்கும்; அவன் தூயவள்; இன்னும், அவர்கள் விளைவாற்றாவர்களோ விச்சும் அவன் மிக உயர்ந்தவன்.

(அம்ஜூங்) 39 : 67

அல்லாற்வின் கண்கள் பற்றிய விகாசார்: நிஜமாகவே, அல்லாற்வக்கு கிடு கண்கள் கிடுக்கின்றன என்றும் நாம் அழான் கொள்ள வேண்டும். அல்லாற்ற கூறுகின்றான்.

ஞோம், "கண்கள் முன்பாகவே, நம்முமைய அறிவிப்பின்மை, ஒரு கர்க்கல ஸ்ரீ செய்யும்;

(ஹத்) 11 : 37

ஞோம் ரஸலில் ஸ்ரீ அவர்கள் கூறியுள்ளார்கள் "அல்லாற்வின் திரு மூலியாதும். அதனை அவன் நீக்கிவிட்டான் என்றால், அவனும் பண்பாக்க வில் அவனது டார்வை சென்றன. கின்ற அளவு தூரம் உள்ளவைகளை வெல்லாம் ஏற்குவிடும்"

நிச்சமாக அல்லாற்வக்கு கிரண்டு கண்கள் அவனது மகத்துவத்திற்கேற்ப உண்டு, என்பதை குர்த்தினையும் எண்ணாலையும் பின்பற்றும் அந்தும் எண்ணால் வல் ஜூமாத்தினர் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். மேலும் திதனை தழ்ஜால் பற்றிய ரஸலில் ஸ்ரீ அவர்களின் ஓந்தீளம் உறுதிப்படுத்துகின்றது. "தழ்ஜால் ஒர்றைக்கண் குடுடனாவான். உங்கள் விழைவன் அவ்வாறு குடுடனாக வில்லை"

அல்லாற்ற கூறுகின்றான்,

பார்வைகள் அவனை அனுயாது அவனோ பார்வைகளை அனுகிறான்;
அவனே (வளர்ந் பார்வைக்கும் அகப்பாது) நூட்டானவன்; நன்கு
ஊர்வன்.

(அங்குமி) 6 : 103

ஶேஷார், விக்வாசிகள் மாநமா முளில் துங் கிறைவனைக் காண்டார்கள் என்கு
ஏற்றிய விக்வாசம்:

அல்லாஹ் கூறுகின்றான்,

அந்நாவில் சில(நுட்ப) முகங்கள் (ஏந்தோல்த்துவம்) மலர்ச்சியானவையாக
இருக்கும்.

(அவை) தங்கள் கிரட்சகனை நோக்கிக்கொண்டிருக்கும்.

(அங்கிராம) 75 : 22, 23

அல்லாஹ் வின் பூரணமான வர்னனைக்கு ஒப்ப வேறு ஒன்று கிள்ளை என்று
நம்பிக்கோம். மேஜும் அல்லாஹ் ஏக்கு சிறு தூக்கோ, நித்திரோயோ வாராது
என்று நாம் விக்வாசிக்க கடமைப் பட்டுள்ளோம்.

அல்லாஹ் தஆலாவின் பண்டிகள் பரிபூரணமானவை என்குநால் அவனுக்கு
ஒப்பாக எதுவும், யானும் கில்லையென்றும் நாம் விக்வாசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்,

அவனோ! போன்ற ஏட்டிராகுநும் கிள்ளை; அவனே (யாவற்றூர்)
செவியேற்கிறவன்; பார்க்கிறவன்.

(அங்குமி) 42 : 11

அவனை சிறு துறிஞம், உறக்கழும் பிக்காது.

(அங்குமி) 2 : 255

ஏனெனில் அல்லாஹ் நித்திய ஜீவனாகவும், நிதியும் நிலைத்தவனாகவும்
இருக்கின்றான்.

இல்லாற் பிகவர் (நீதி) நேர்மையானவன். எனவே அவன் யாருக்கும் அந்தி தினங்கக் கூடான் எனவர், அல்லாற் நிதியும் அதொனித்துக் கொண்டும், பூரணாக அறிந்தவனாகவர் கிணுப் பூரால் அவன் தன் அப்பார்களின் ஹயல்களை பூர்த்தவனாக கிள்ளை என்றார் விகாரிபோயாக.

கேள்வி அல்லாற் நியார்ர அரிவாளி, பலப்புதே பக்திவாணாகவர் கிணுப் பூரால் பூரியிலோ வானச்சுமிலோ உள்ள எதுவடே அவனை கியலாமாக்க வென்றார்தானு.

அல்லாற் குருமின்றான்,

அவன் யாகூராநு ரெநுகூரை (அனக்கு) நூற்றால், அதுந்து அவன் காப் பொரிசுவதெல்லாம் "ஆதுக" எனக் கூறுவதுகுன் உடனே அது ஆகினிடம்.

(பாரிஸ்) 36 : 82

அல்லாற் பூரண சக்தியுடையவன் எனவே, அவனுக்குக் கணாப்போ, சலைப்போ ஏற்றுப் போவதில்லை என்றார் ஸார் விகாரிபோயாக.

அல்லாற் குரியுள்ளான்,

கின்னும், திர்ப்பாக வானங்களையாற், பூரியையாற், அவை கிரண்டார்த மாத்திரியுள்ளவைகளையாற் ஆது நூர்களில் நூம் (அனத்தோர் (அதனால்) என்கிற கணாப்பர் நூர்வரத் தனி வில்லை.

(கா.ப்) 50 : 38

அல்லாற் தனக்கு உண்ணெங்க் கூறிய, அல்லது அவனது ரஸலில் தீட்டு அவர்கள் அல்லாற்வக்கு கிணுப்பதூக்கக் கூறிய போய்களையாற், பண்டு கணையாற் கொண்டு ஏற்று விகாரிப்பது அவரியாற் ஆதும். என்றாலும், நூம் சுச்சரிக்கப்பட்ட கிணு பெரும் விடயங்களைத் தவிர்த்துக் கொள்வோயாக. அவற்றுள்-

நூலாவது : (அல்லாற்வக்கு) ஓப்புவை கூறுதல், அதூவது, ஒருவர் தன் நூலால் அல்லது உள்ளத்தூல் அல்லாற்வின் பண்டுகள், உணர்புகளின் பண்டு கணாப் போன்றவை என்று கூறுவதாகும்.

வினாக்கள் ஒருவர் உள்ளத்தூல் அல்லது நூலால் அல்லாற்றின் பண்டுகள் வினாக்கள், வினாக்கள் என்று அவற்றிற்கு வாய்னை॥ 1க் கூறுவதுருக்கும்.

எனவே அற்றுவது என்னா எல் ஜூா அத்தினர்களாகிய ஸுப் புதூ॥ 1க்கில் ரிஸ்துவர், அவனது ராஜூப் அல்லாற்றுக்கு வில்லாத்தை என்று கூறிய பண்டுகளை ஸுபுப் அவ்வாரே வில்லையென்று கூறி விச்வாஸிய்கு வேண்டும். பனேனில் வினாக்கள் ஸுபுப் புதூல் பூர்த்தியான துறையாற்று பண்டுகளை கூறுத் தீர்த்துக் கூட்டுறவுக் கிருங்கின்றன.

அவ்வாரே அல்லாற்றும் ராஜூப் வி பிக்காத்தெற்றை ஸுபுப் (ஆராயாங்கு) மொனித்திருப்போனாக் கூம் வினாக்களான கொள்கையில் கிருந் து தலிர்த்து முடியாத அவசியாக கடமையாக கிருங்கின்றது.

பனேனில் அல்லாற் தனக்கு உண்டு எனக் கூறியவைகள் அல்லது தனக்கு வில்லாத்தையென குறிப்பிட்டவைகள் யான், அல்லாற் தன்னைப் பற்றிய வி பங்களை அறிவித்தும் அவனே, தன்னைப் பற்றி மிகவும் அறிந்துவனும் உண்மை உரைப்பதில் சிறந்துவழைப் பூர்க்கிய கே ப்ரானதூப் அவனே, ஆனால் அப்பார்களோ தம் விறைவின் (எல்லா வி பங்களைப்) அறிந்துவர்களாக கிருக்க மாட்டார்கள். அவ்வாரே, அல்லாற்றின் துதுப் பண்டு அவர்கள் அல்லாற்றுக்கு உண்டு எனக் கூறியவைகளூம், அல்லது ராஜீப் பண்டு அவர்கள் விறைவழைக்கு வில்லாத்தைகள் என்றுமைத்துவைகளூம் அல்லாற்றைப் பற்றிய அறிவிப்புக்களோயாகும். ராஜீப் பண்டு அவர்கள்துவான் தன் விறைவைப் பற்றி ஏனைய மக்களைவி மிகவும் அறிந்துவராகவும், படைப்படிக்களில் சிறந்த பிரசர்ண்கியாகவும், அனைவரை வி வர் உண்மையாளராகவும், நூவன்மை மிக்கவராகவும் கிருந்துவர்கள்.

அல்லாற்றினதும், அவனின் திருத்தாதுரினதும் கே ப்ரிவ் பூர்ண ஸுனாபுப், உண்மையும் உண்டு. எனவே, யாராறும் அத்தனை ஸுங்கவோ அல்லது அத்தனை ஏற்பதில் நிலை தஞ்சாவூரோ முடியாது.

முதலாம் பாகம்

அல்லாஹ்ரவைப் பற்றி விகவாசித்தல்:-

அல்லாஹ்ரவு கிழக்க வேண்டிய அல்லது கிழக்கக் கூடாத பண்புகள் பற்றி நாம் சுருக்கமாகவும் அல்லது விளக்கமாகவும் கூறியதெல்லாம் தீருக்குரிடீன் மற்றும் திருத்தாதறின் வழிமுறையை அடிப்படையாகக் கொண்டும், அங்கிரண்ணையும் பின்பற்றிய நுனிசென்ற அறிஞர்கள் கிமாம்கள் ஆகியோரின் அடிப்படையிலுமாகும்.

மேலும், அல்துரிடீன், ஹதீஸ்களில் அல்லாஹ்ரவின் பண்புகள் பற்றிக் கூறும் ஊர்த்தைகளை அதன் வெளிக்குத்துக்களுக்கேற்ப, அல்லாஹ்ரவின் பொகுத்தமான பண்புகளுக்கு அவற்றின் குத்தடி வேறுபாதவாறு நடை முறைப்படுவதும் அவசியமாகும். மேலும், அல்லாஹ்ரவின் அஞ்சுங்கரமயையும், ரஸாலை ஆகூட அவர்களின், வழிமுறையையும் (நும் சொந்த குத்துக்களுக்கேற்ப) மாற்றி அவற்றால் வழிதவரியோரின் பாதையை விட்டும், அங்கேரே அல்லாஹ்ரவும் தூதுகும் அரிவித்துக் காட்டத் தந்தவற்று மாற்றங்க அவற்றை மாற்றி அமைத்து சொந்தக் குத்துக்களை புதுத்தி விட்டோரின் பாதையை விட்டும் மேலும், அல்லாஹ்ரவும், தூதுகும் கற்றுத் தந்தவற்றில் எல்லை மீரிச் சென்று (அல்லாஹ்ரவின் பண்புகளுக்கும், பெயர்களுக்கும்) உண்மானங்கும், ஒப்பீடு வகை நெறியும் கூறியோரின் பாதையை விட்டும் விலகிக் கொள்ளோமாக.

அல்லாஹ்ரவின் அல்துரிடீனிலும், முஹம்மத் நபி ஆகூட அவர்களின் வழிமுறையிலும் வந்துள்ளவைகள் யானும் உண்மையானவை. அவையொன்றுக்கு சில்லு முன் அற்றுவையென்று நாம் உறுதியாக அறிகின்றோம்.

இது பற்றி அல்லாஹ் கூறுவின்றான்,

இதை ஒர்த்துள்ள அவர்கள் ஆய்வுமானா வேண்டாமா? அல்லாற் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இது கிடூந்தால் இதில் அனை ஸ்ரங்காருகளை அவர்கள் கண்டிகுப்பார்கள்.

(அவ்விசா) 4 : 82

ஏனெனில், அவ்வாறு அறிவிட்டுக்களில் முரண்பாடு ஏற்பாடால் அது அதன் ஒடு பகுதி போய்யாகும்தான் வழிவகுக்கும். அவ்வாறு ஏற்பாடுவது அல்லாற் வினாதும், ரஸைல் ஆகூ அவர்களினதும் சொந்தில் ஏற்ற வே முடியாத நூன்றாகும்.

யாரேதும், அல்லாற்களின் அல்குர்தூவில் அல்லது ரஸைல் ஆகூ அவர்களின் வழிவகுமில் அல்லது அவையின்முக்குமின்மில் முரண்பாடு கிடூந்தாக ஓதிட்டால், அது அவரின் நீங் நோக்கத்தையும், உள்வழிகேள்ள வார் எந்துதக் காட்டுவதாக கிடூக்கும். எனவே, அவர் அல்லாற்களிடம் பாவமனிப்புக் கோஞ்சாராக, மேஜும் தன் வழிகேள்ள விட்டும் நின்கிக் கொள்ளாக

யாராவது அல்குர்தூவில், அல்லது அல்லந்தெலில் முரண்பாடு உண்டு என்ற சந்தேகிப்பாரானால் அதுவும் அவரின் குறையறிவு காரணமாகவும், சிந்திக்கும் ஆற்றல் போதானமென்னாலும் அல்லது சிந்திக்கும் ஆற்றல் குறைவாலும் ஆகும். எனவே, அவர் அறிவைத் தேடிச் செல்லாராக, அவங்குக்கு உண்மை நூல்வகையாகும் என்ற சிந்திப்பதில் சட்டபடிவாராக. (அவ்வாறு சிந்திக்கும் கூட) அவர் தெளிவு பூர்வில்லையாயின் விடங்கதை அதனை அறிந்தவளின் டக்கமாக பருத்தாட்டிலிட்டு அவளின் சந்தேகத்திலிருந்து விடுபட்டுக் கொள்ளாராக. அறிவில் நிறைந்தோர், ஒளிகள் கூறுவது போல அவங்கும் (பின்னுமாறு கூறாராக) அல்லாற் கூறுகிறான்,

"கிடக்கவும் நாங்கள் கிக்காசிக்கிறோம்; (கிள்கிதுவகை வசனங்கள்) ஒர்ஜோவாறும் எங்கள் கிரட்சகளிடமிருந்து உள்ளவநாம்"

(அவ்விசா) 3 : 7

அல்குர்தூவோ, அல்லது ஹந்தெலோ முரண்பாடு கிராதது போல அவையின்முக்கும் கிக்காசில் கூட முரண்பாடும், வேறுபாடும் கின்யாது, என்பதை அறிந்து கொள்ளும்.

திரண்டாம் பாகம்

மலக்குமார்களைப் பற்றி விசுவாசித்தல்:-

அல்லாற்னின் மலக்குகளைக் கொண்டு விசுவாசியோாஙக். அல்லாற் கூறுகிறான்,

(அவர்கள் அவனுடைய) கண்ணியாகிக் கிடியார்கள். ஹால்கைக் கொண்டு அவர்கள் ஸ்த்ரீயா' பார்கள். அவர்களே அவனின் கட்டளையைக் கொண்டு செயல்படுவார்கள்.

(அல்லாற்னினா) 21 : 27

அல்லாற் அவர்களைப் பணத்துான். அவர்களும் அவனை வணங்கி, அவனை வழிப்படுவதில் சிரத்தை கொண்டார்கள்.

அல்லாற் கூறுகின்றான்,

அவர்கள் ஜிரவிழார், ராகவிழார் துதி ஷெய்கின்றனர்; (இனால் அதில்) அவர்கள் தளர்ச்சியன யார்ப்பார்கள்.

(அல்லாற்னினா) 21 : 20

அல்லாற் அவர்களை நூஸ் காணாதவாறு மறைத்துள்ளான். சில வேளைகளில் அல்லாற் தனது சில அடியார்களுக்கு மட்டும் அவர்களை காண்பத்துள்ளான். ராஸால் ஒரு அவர்கள் ஜிரில் (அலை) அவர்களை அவரது தோற்றுத்திலேயே கண்டார்கள். அவர்களுக்கு அறங்கு விருக்கைகள் கிடூந்தன, அவை அடிவானை மறைத்துக் கொண்டிருந்தன. ஸ்ப்பர் (அலை) அவர்களிடம் ஜிரில் (அலை) அவர்கள் ஒடு மதித் தோற்றுத்தில் உருவெட்டது வந்து கிடூங்கும் கொடுவார்

ஏ வேராட்டுனார்கள். அவ்வாறே ரஸலில் ஸ்த அவர்களி ம் ஈதாபாரக்கள் கூடியிருக்கும் போது ஏற்கனவே அறிந்திராத ஒரு மனிதரின் தோற்றுக்கில் ஜின்றில் (அலை) அவர்கள் வந்துர்கள். அவர்களிப் பயணம் முனையாக கண்ணார்கள் வில்லை. ரிகவர் வெண்ணிற ஆன அனிஞ்சுவாராகவும் ரிகவர் முழுத்து ஸுடியன யாவராகவும் இந்துபார்கள். அவ்வாறும் ரஸலில் ஸ்த அவர்களி ம் வந்து ரஸலில் ஸ்த அவர்களின் ஸுஷ்டங்கால்களோடு தனது ஸுஷ்டங்காலைச் சேர்த்து, கிரு கைக்களையும் ரஸலில் ஸ்த அவர்களின் தூணையில் வைத்துவாறு ரஸலில் ஸ்த அவர்களி ம் சுனுபா, ரஸலில் ஸ்த அவர்களும் ஜிப்ரில் (அலை) அவர்களுடன் கதைத்துவார்கள். பிறகு ரஸலில் ஸ்த அவர்கள் தன்னிடம் (சற்று முன்னர்) வந்திருந்தவர் ஜின்றில் (அலை) என்று தன் தோற்றுக்களுக்குக் கூறினார்கள்.

ஈலக்குஷார்கள் சில வேலைகளுக்குப் பொறுப்பாக நியாரிக்கார் பாஞ்சளாரகள் என்றும் நூம் விசுவாசிக்க வேண்டும். அவர்களுள், ஜின்றில் (அலை) அவர்கள் வரீ எனும் வேத வெளிப்பாட்டுக்குப் பொறுப்பானவர்கள். அல்லாற்றிடமிருந்து அவனின் தூதுர்கள் நியார்களுள் அவன் நூடியவர்களுக்கு அவனது வற்றியை ஏழுத்து வகுகின்றவரே கிளர்.

ஓஜாம், ரீகாஸல் என்படுவார் மறை பெய்விக்கவும், பாஞ்சன்டுகள் வளர்க் கொய்யவும் பொறுப்பானவர்களாக சுள்ளனர்.

விஸ்ரா லீல எனும் மலக்கு, சுலகம் அழியும் போதும் மக்களை ஏழுப்பும் போதும் தாதுகுலத்துக்கு பொறுப்புக் கொடுக்கப் பாஞ்சளார்.

ஈலக்-ஆல-மௌத் என்பவர் சுமிர்கள் மரணிக்கும் போது அவற்றின் சுமிர்களைக் கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப் பால்வா.

ஈலைகளின் ஈலக்கு என்னவர் மலைகளுக்குப் பொறுப்பானவர்.

அவ்வாறே ஸுரக்திதின் அதித்திரான ஈலக்கு அதற்குப் பொறுப்பாக சுள்ளார்.

ஓஜாம் கர்ப்பனாயில் சுள்ளி சிக்கலூக்குக் கூட பொறுப்பாக பால் ஈலக்குகள் சுள்ளனர். வேறு பலர் மனித வினாத்தினரைப் பாதுகாக்கவேண

எாட்டப்பட்டுள்ள அதே யோசன விழுதும் பயர், மக்களின் செயல்களைக் குறித்து வைக்கும் பொறுப்புநூல்களைக்கும் உள்ளனர். எனவே, ஒவ்வொரு தலைமினித்துக்கும் விரண்டு மலக்குகள் விடும் உள்ளன).

அல்லாற் கூறுகின்றான்,

வலது பழக்கினார், விடுவு பழக்கினார் அங்கிலை (பொல்களை) ஏதுக்கீழுமூல் விடு (ஊன)வு) ஏதுக்கீழுமூல் சாயக்கில்

அவரிடம் (அதை) ஏறத் ததிர்பார்த்து தாயராக கிடக்கின்ற கண்கானி; மானர் கிடுத்தே தலை சொல்வால் ஏதையும் அவன் சொழிவுமில்லை; (அவன் கூறுபவை அனைத்தும் பதினெட்டாவதின்றது.)

(க.ப.) 50:17,18

வேறு பல மலக்குமார்கள் உள்ளனர். அவர்கள் தாம், கிருந்த சடலம் மன்னில் புதைக்கப்பட்ட பின்னர் அத்திடம் கேள்விகள் கேட்க; பொறுப்பாக்கப்பட்டவர்கள். எனவே, ஒவ்வொருவரும், கிருந்து, அடக்கம் செய்யப்பட்டும், அவரிடம் கிடை ஊனவர்கள் வந்து அவரின் கிரைவனையும், அவரின் மார்க்கத்தையும், அவரின் நுபியையும் பற்றி வினவளர்கள்.

அல்லாற் கூறுகின்றான்,

விகாசம் கொண்டுள்ளார்களே அத்தகவோர, விப்பம் வார்வினார், முறையுமினார் (வழாதக்குக் கலைஞரை கூறுவதன் குலம்) கூறுகினான பொல்களைக் கொண்டு அல்லாற் நிலைப்படித்துக்கிறான்; ஜோஸ் அல்லாற், அநியாயக் காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாகுக் காலான வழில் விழும் விடுகிறான்; ஜோஸ் அல்லாற் தான் நாட்டுக்குச் செய்திருான்.

(இப்பாடும்) 14 : 27

ஜோஸ் சில மலக்குகள் கவனாசிக்குஷக்குப் பொறுப்பானவர்களாக உள்ளனர்.

அல்லாற் கூறுகின்றான்,

மலக்குதூம் ஒன்னோடு ஊசவிலித்து அவர்களிடம் பிரவேசிப்பார்கள்.

"நீங்கள் (உங்கள் வழக்கையில் கடித்தக்களா) பொறுத்துக் கொண்டதன் காரணமாக, உங்களுக்குச் சாந்தி உண்டாவதாக! (உங்களுடைய பாலிஷ்க்க) கண் சி வீடு மிக்க நல்லதாயிற்று" (என்ற அவர்களிடம் கூறுவார்கள்).

(அ) (ஆ.) 13 : 23, 24

வானத்தில் நிறுவப்பட்டுள்ள பயிதூல் ம.ரூப் என்ற அலவாறங்கின் வீட்டில் தினமும் ஏழுதாயிரம் வானவர்கள் நுழைவதாகவும், கிண்ணொரு அறிவிப்பின்படி அவர்கள் தூருவதாகவும் பின்பு திடுஸ்வும் அதற்கு வகுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்க மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



ஞானராம் பாகம்

கிரைவேதங்களைப் பற்றி விகவாசித்தல்:-

மேஜும், அல்லாஹ் துஆலா தன் தூதர்களுக்கு சில வேத நூல்களை உலகத்தூரிடம் அத்தூட்சியாகவும், நல்லமல்களைப் புரிய விழுப்போரூக்கு வழிகாட்டியாகவும், அதனால் கிரைகளுக்கு ஞானத்தைக் கற்றுக் கொடுக்கும் வண்ணமும், மேஜும் அவர்களைப் பண்படுத்தும் வண்ணம் அல்லாஹ் (அங்வேதங்களை) கிறக்கி வைத்தான் என்று விகவாசிப்பதும் நம் கடமையோ.

ஒவ்வொரு ரஸீதான் தனித்தனியாக ஒவ்வொரு வேதநூலை அல்லாஹ் கிறக்கி வைத்தான் என்றும் நாம் விகவாசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்,

நீச்சயமாக நாம், நம்முடைய தூதர்களை (அத்தூட்சிகளில்) கூத்தினான வற்றுடன் ஆதூப்பிரிவத்தோம்; அவர்களுடன் வேதத்தையும், மஸிர்கள் நிதியாக கொள்ள நிலவுத்திதுப்பத்ர்காக தூரசையும் கிறக்கினோம்;

(அங்கூத்தி) 57 : 25

அங்வேத நூல்களுள் நாம் பின்வருவனைவ பற்றி அறிந்துள்ளோம், அவைபான:-

1. உதூராத்

அதனை அல்லாஹ் குள்ள நிபிக்கு கிறக்கி வைத்தான். அதுங்கள் கிரைவேர்களுக்காக அதூப்பட்ட சிறப்பான வேதநூலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்,

அதில் தூரவியும், பிரகாசமும் கிடக்கிறது: (அல்லாஹ்அக்து) குற்றினாம் ஸ்பாந்து நடந் நபிலர்களும், (பூக்களும்) பண்டத்ரகளாகவீ) "ரப்ரவியுன்" களும் (அழுமார்களாகவீ) 'அஸ்பார'களும், அல்லாஹ்அன். பண்டத்ரகளாகவீ) வேதக்கதுப் பாதுகாக்கப் பொறுப்புக் கொண்டுவர்கள் என்குதாரம், அதற்கு சார்சிகளாக அவர்கள் கிடுந்தார்கள் என்குதாரம் அதனைக் கொண்டு பூக்கர்களுக்கு தீர்ப் பளித்து வந்தார்கள்:

(அல்லாஹ்அ) 5 : 44

2. கிள்ளீல்

கிள்ளேதநாம் நபி மூன் (அலை) அவர்கள் மீது அல்லாஹ் கிறக்கிவைத்த நூலானும், அது தெளராத்தை நிருபித்து, அதனைப் பூரணப்படுத்துவதாகவே கிடைத்து.

அல்லாஹ் கூறுகிறான்,

அன்றியும், அவக்கு கிள்ளீல் நாம் கொடுத்தோம். அதில் ஸேஷ்வரியும் பிரகாசமும் கிடுந்தன: அது, அவக்கு முன்பிடுந்த தங்ராத்தை உண்மொக்குவதாகவும், பயபக்தியின் போகுக்கு அது ஒரு ஸேஷ் வரிகாட்டுயாகவும், நல்லூபதேசமாகவும் கிடுந்து.

(அல்லாஹ்அ) 5 : 46

(முன்னர்) உங்களுக்கு விவக்கப்பட்டவைகளில் சிலவற்றை உங்களுக்கு நான் அழுமாக்கி வைப்பதற்காகவும்,-----,

(அல்லாஹ்அ) 3 : 50

3. ஸுபர்

கிடுந்தன அல்லாஹ் தாவுத் நபி அவர்கள் மீது கிறக்கி வைத்தான்.

நபி கிப்ராஹீம், நபி மூன் (அலை) அவர்கள் மீதும் வேத ஏடுகள் அனுப்பட்டன.

4. :புர்கள்

விருதி நுனியாம் முறையில் சூத் அவர்கள் மீது அனுப்பப்பட்டு இருக்கின்றன.

அல்லாற் கறுகிறான்,

மாநிதர்களுக்கு வழிகாட்டியாகவும், சூர்யவினா உதவியாகக்கூடியாகவும், சத்திய அசத்தியுத்தையும் (பிரதித்துக் காட்டக்கூடியதாகவும் உள்ள விதிக் கூர்த்து விருக்கியதுள்ளப்பட்டது.

(அம்பக்ரா) 2 : 185

இது வேதக்திவித்து தனக்கு முன்னுள்ளங்களை உண்ணவாக்கி வைக்கக் கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்பதாகவுமிடுக்கின்றது:

இந்த அல்குர்த்துள்ளக் கொண்டு அல்லாற் தனது ஏனைய முன் வேத நூல்களை மாற்றினான். நீணாவின் தலிகளையும் மாற்றும் செய்வோரின் வரிகோருகளை விட்டும் அதனை அல்லாற் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுள்ளான்.

நிச்சயாக நாம் தான் (நித்து என்றும் இன்) வேதக்து (உம்பிது) விருக்கி வைத்தோம்; நிச்சயாக நானே அதனை பாதுகாப்பாவ்கள்.

(அம்பக்ரா) 15 : 9

ஏனெனில், அல்குர்த்துள் ஆனது, மஹை நாள் வங்கதும் அவைக்குது மக்களுக்கும் ஆதாரமாக நினைத்திருக்கக் கூடியது. ஆனால், முன் வேத நூல்களோ, ஒடு காலத்துக்கு மட்டும் வங்கதுது அனுப்பப்பட்டு வந்தவைகளே, அவற்றுள் ஏதாவது ஒன்றை மாற்றக் கூடிய ஒன்று (அல்லாற்றுள்ளிடம் விடுத்து) விருக்கி வைக்கப்படும் பட்சத்திற்கும், அதில் மாற்றுங்களும், கடுத்துத் திடுப்பதற்கானும் ஏற்பட்டு விழும்போது அதன் காலங்களை முன்னுடிகிறது. கிடைால், முன் வேதால்கள் அல்லாற்றுள்ளல் பாதுகாக்கப் பட்டவைகளாக விருக்கவில்லை. எனவே, அவற்றுடு அநேகமான மாற்றுங்களும், மேலத்திக் கார்த்தகங்களும், கண்ணாடுகளும் ஏற்பட்டன.

அல்லாறு கூறுகிறான்,

பூக்களில் சிவா, (வேத) வசனங்களை அதற்குப் பொடிகளில் அங்களிலும்தான் அவற்றின் கருத்து வேறாகும் டூபான விதத்தில்) பரத்ருகின்றனர்;

(அன்விசா) 4 : 46

ஆகவே, தங்கள் கரங்களால் நுழை ஏழி, பின்னர் அதை அற்ற கிரயக்கிறது விற்பதற்காக "இது அல்லாற்றி மிஞ்சுது வந்தது" என்றால் கூறுகிறார்களே அத்தகையோருக்குக் கேழுதான். ஆகவே (அதை) அவர்களுடைய கரங்கள் ஏழியதனால் அவர்களுக்குக் கேழுதான்! மேஜாம், அவர்கள் (அதன் ரூபம்) சம்பாதிப்பதனால் அவர்களுக்கக் கேழுதான்.

(அம்முரு) 2 : 79

(ஆகவே, நிசே! அவர்களிடம்,) நு) கேட்பீராக: "பிரகாசமானதாகவர், மனிதர்களுக்கு நேர் வரி காட்டக் கூடியதாகவும் (உள்ள) மூன் கொண்டு வந்த ("தந்றாத" என்றும்) வேதத்தை கிறக்கியவன் யார்? நீங்கள், அ(அவேதத்)தைத் தனித் தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில் சிவவற்றை) வெளிப்படுத்துகிறீர்கள்; (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெநும்பாவன வற்றை நீங்கள் மறைத்தும் விடுகிறீர்கள்:

(அம்அங்கும்) 6 : 91

நீச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினார். அவர்கள் வேதத்தைக் கொண்டு தூம் போது அத்துடன் பல ஓக்கியிங்களைக் கவுந்து) அதுவும் வேதத்திலுள்ளதுான் என என்னிக் கொள்ளும் போன்று தங்கள் நாஷகளைச் சாப்பதுக் கொள்கின்றனர்; அது வேதத்தில் உள்ளதும் அல்ல; அன்றியும் அவர்கள், "அல்லாற்றி மிஞ்சுள்ளது" என்றும் கூறுகின்றனர்; அது அல்லாற்றி மிஞ்சுள்ளதும் அல்ல; இன்னதும் அவர்கள் நன்கறிந்தவர்களாக, அல்லாற்றின் மீது (கிண்ணமு) பொய்யைக் கூறுகின்றனர்.

ஏது ஒரு மனிதநுக்கும், வேதத்தையும், நூனத்தையும், நுசித்துவத்தையும் அல்லாற் அவநுக்குக் கொடுத்திருக்க, பின்னர் அவர், மனிதர்களிடம், "அல்லாற்றையென்றி எனக்கே அடிப்பாகாகி (என்னையே என்னிக்) விடுகள்" என்று கூற வில்லை.

(அம்முரு) 3 : 78, 79

வேங்கம், அல்லாறம் கூறுகிறான்,

வேதக்ஞானம் பாவரகளே! உங்களிடம் நிச்சயாக நூர்முனை ஏ ஒரு அதார்
வழிக்குக்கின்றார்; வேதக்ஞில், மகாத்தும் கொண்டிருப்பத் தலை விவரங்களை,
அவர் உங்களுக்குத் தெரிவிக்க கூறுகிறார்;

(அல்மாரியு) 5 : 15

எவர்கள் மர்யாதை ஏ மகன் மனீஸை அல்லாற்குள் என்று கூறுகின்றனரே॥
அவர்கள் நிச்சயாக உண்மையை நிர்வாகரித்து வர்களாகவே இநுக்கின்றனர்.

(அல்மாரியு) 5 : 17 அல்லது 72



நான்காம் பாகம்

இறைத்தூதர்களைப் பற்றி விகவாசித்தல் -

அல்லாஹ் தன் பண படிக்கூக்காக தூதர்களை அனுப்பி வைத்துள்ள என்றும் நாம் விகவாசிக்கிறோம்.

அல்லாஹ் கூறுகிறான்,

அல்லாஹ்வின் மீது மனிதர்கள் (துற்றம் கூற) யாதூரை ஆதூரமும் இல்லாதிதுப்பதூர்காக, இத்தூதர்களுக்குப் பின்னரும், தூதர்கள் வாலனை, (கூர்க்கத்தைக் கொண்டு) நன்மாராயான் கூறுகின்றவர்களாகவர், (நூக்கத்தைக் கொண்டு) அச்சுறுட்டி ஏச்சரிக்கின்றவர்களாகவர் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்) மேஜும், அல்லாஹ் (யாவனையும்) மினக்த்தோனாக, தீர்க்காவன அறிவும் போனாக இநுக்கின்றான்.

(அங்கிலம்) 4 : 165

அவர்களுள் குதலாமவர் நாநம் (அலை) அவர்கள் என்றும், விழுதியானவர் நுபி குறைம்மது ஆகூ அவர்கள் என்றும் நாம் விகவாசியோடு யாராக.

அல்லாஹ் கூறுகிறான்,

(நுபியோ) நூற்றும் அவருக்குப் பின் வந்த நுபியார்களுக்கும் நாம் வாரீ அறிவித்தவாரே, உமக்கும் நிச்சயாராக நாம் வாரீ அறிவித்தோம்;

(அங்கிலம்) 4 : 163

ஏ சுக்ரூர் ஏ ஆக்ரனில் வெதுக்கும் ஸ்ரூப்புது, தகர்வாக இநுக்கவில்லை;
எனினும், அல்லாற்றன. ஏ தூதராகவும், நுரியார்களுக்கு(க் கண சி) ஸ்ரத்தினர் ஏ கவும், (இறுதி நுரியாகவும்) இநுக்கிறார்:

(அம்மூலங்கள்) 33 : 40

அவர்களுள் பிடிவர் சிறு. ஏனவர் ஸ்ரூப்பாக, நூடி ஒரு அவர்கள்,
அபுக்கு ஏ பாக நூடி கிழ்ச்சாறாரிர் (அலை) அவர்கள். பின்னர் நூடி ஸ்ரூபா
(அலை) அவர்கள், பின்னர் நூடிகள் நுழார், சௌய கிழ்ச்சு பாய்க் கூதிய
கிழுவரும். பின்னரும் மறை வென்றதில் துரித்துக் கூறு. ஏ குள்ளவர்களும்
அவர்களேபாவார்கள்.

அல்லாற் கூறுகிறான்,

தோறார், நுரியார்களி மிஞ்சுவர் ஏ பாஸி மிஞ்சுவர், நூறாரி மிஞ்சுவர் இன்னும்,
கிழ்ச்சாறாரிர், ஸ்ரூபா, பாய்ச்சுன ஏ மகன் சௌய ஆகியோரி மிஞ்சுவர்
அவர்களின் ஏ ஆதி பொயினை நூம் ஏந்த ராயத்தில். அவர்களி மிஞ்சுவர்
மீக்க ஏ ரதியான ஏ ரதியெபாயினையே நூம் ஏந்ததோம் (வன்மத
விவர்களுக்கு நினைவு ஏதுத்துவிரைக! ஏனெனில்),

(அம்மூலங்கள்) 33 : 7

ஏ எல்லை ஒரு அவர்களுக்கு அருள்பட்ட பார்க்கார் ஏனைய அருள் மறையார்
அல்லுர் ஆனில் சிறு. பித்துக் கூறு. ஏ குள்ள பார்க்கத்தின் சிறு. ஏ குள்ள ஏனையற்
ஏ சௌ க்கியதுகளே இரு. ஏ தூக நூம் ஈகுவாயிக்க வேண்டும்.

அல்லாற் கூறுகிறான்,

(விகுவாரிகளே) மார்க்கத்திலிருந்து நூற்றுக்கு ஏதனை அவன்
ஏ ஏதேவித்துக்களோ, அத்தனையே ஏ சுக்ளுக்கு அவன் மார்க்கஸாக்க
இநுக்கின்றான்; ஆகவே, (நுரியோ!) நூம் ஏ மீக்க வரீ ஸ்ரவர் அரிவித்துவர்,
கிழ்ச்சாறாரிர், ஸ்ரூபா, சௌய ஆகியோருக்கு நூம் ஏ ஏதேவித்துக்கு
(வன்னவேன்றால்) நீங்கள் ஏக்கெப்பங்க கொள்கையுண ஏ ஏத்தியா மார்க்கத்துத்
நிலை நிறுத்துங்கள்; நீங்கள் அதில் பிரிந்துவர் சி ஏதீர்கள் (வன்னகேயாகும்);

(அம்மூலங்கள்) 42 : 13

அனைத்து தூதர்களும் பணக்கப்பார். மனித தினத்தைச் சேர்ந்தவர்களே என்கிற தெய்வீக்குத் தன்னையும் கிணையாது என நூர் விகாரிக்க வேண்டும்.

ஸுதல் தூதரான நூற்று நூடி ட்ரீ அல்லாஹ் பின்வருமாறு கூறினான்.

"அல்லாஹ்ரவன ய சொக்கிஷ்கூஸ்கள் என்சிடம் இநுக்கின்றனவென்று நூன் சுங்கரி ம் கூறவார்ஸா' டே ன். நூன் மஹீவானவுற்றை அரிசவார்ஸா' டே ன். நிச்சயாஸக நூன் ஒந்து மலக்கு என்று கூறவும்ஸா' டே ன்.

(ஹாதி) 11 : 31

இறுதி நூபியான குறைங்஗ார் சூடு அவர்களும்து பின்வருமாறு கூறுமாறு அல்லாஹ் பணித்துதான்.

அல்லாஹ் கூறுகிறான்,

"அல்லாஹ்ரவன ய சொக்கிஷ்கூஸ்கள் என்சிரி ம் இநுக்கின்றனவென்று நூன் சுங்கரி ம் கூறவார்ஸா' டே ன். நூன் மஹீவானவுற்றை அரிசவார்ஸா' டே ன். நிச்சயாஸக நூன் ஒந்து மலக்கு என்று கூறவார்ஸா' டே ன்.

(ஹாதி) 11 : 31

அங்காரே அல்லாஹ் கூறுகிறான்,

அல்லாஹ் நூடியதைத் தனிய எனக்கே என்கிற நன்மையைப் பெய்வதற்கும், தீவோயைத் தடுத்துக் கொள்வதற்கும் நூன் உக்கு பெறுமா' டே ன்.

(அம்ஆ.புராண) 7 : 188

ஷேலாம், அல்லாஹ் கூறுகிறான்,

"நிச்சயாஸக நூன் சுங்கசூக்குத் தீங்கைபோ, நன்மையைபோ (பேர்ய) உக்கு பெறுமா' டே ன்" என்று (நூரியே) நீர் கூறுவிராக!

"நிச்சயாஸக நூன் என்னை அல்லாஹ்சி மிதுந்து ஒஞ்சுதும் காப்பாற்றவே மாப்பார்; அவனையான்றி ஒதுஞ்சுமித்தையார் நூன் பெற்றுக் கொள்ளவே மா' டே ன்" என்று (நூரியே) நீர் கூறுவிராக!

(அல்ஜிஹ) 72 : 21, 22

தூதர்கள் ஏனைய இறையய்யார்களைப் போன்றவர்கள். அல்லாஹ் அவர்களைத் தூதராகக் கொண்டு கண்ணியா' டாக்த்தியுள்ளான். ஷேலாம்

அவர்கள் வணக்கக் கூடியவர்கள், அதில் உயர் அந்தஸ்துண்டவர்கள் என்றெல்லாம் அல்லாற் அவர்களைப் புகுற்று வர்னித்துள்ளான். அவர்களுள் முதல்வரான நுபி நூற்று (அலை) பற்றி அல்லாற் கூறுகின்றான்.

(நூறி) நூறாங்கி (கார்வில்) நூற்கு ஏற்றிக் (கார்வாற்றிக்) கொண்ட வர்களின் சந்திக்களே! நிப்பாக அவர் பிரத்து) மிக்க நூற்று ஹதுக்துர் அப்பாராகவே இதுந்துர்.

(அநீ தின்ஜாரில்) 17 : 3

இறுதிக் தூதரான முறைமுத் தீடு அவர்கள் பற்றி அல்லாற் கூறுகிறான்,

தன் அப்பார் (முறைமுத் தீடு அவர்கள்) பிரது (அசுத்தியத்திலிருந்து சுத்தியத்தைப் பிரித்துறிக்கும்) பார்கானை அது அகிலத்தாருக்கு அச்சுற்றி ஏச்சரிக்கை செய்யக்காய்தாக ஆவதற்காக இரக்கிவைத்தானே அத்தகையோன் மிக்க பாக்கியழுன வான்.

(அல்லாற்கால்) 25 : 1

ஏனைய தூதர்கள் பற்றி அல்லாற் கூறுகிறான்,

(நூறிலே) ! அல்லாற்களின் கட்டளைகளை நிறைவேற்றும்) ஆற்றல்களும், (மார்க்கத்தின் நூலுக்கங்களை விளக்கும்) பார்வைகளும் உடையவர்களாக இருந்த நூலு அப்பார்களான விழுந்துவியும், விழுந்துக்கையும், ய. கூடையும் நினைவு கூறுவிராக!

(எநாத்) 38 : 45

அல்லாற் கூறுகிறான்,

அன்றியும், மிக்க பலசாலியாகிய நூலு அப்பார் தாலுக்கு நினைவு கூறுவிராக! நிச்சமாக அவர் (நும் பக்கமே) மிகுதியாகத் திரும்பக்காய்வாக இருந்தார்.

(எநாத்) 38 : 17

மேறும், அல்லாற் கூறுகிறான்

பேரும் தவதுக்கு, ஸாலமானை அங்பளிப்பாக நூம் வழங்கினோம்; (அவர்) மிக்க நல்வடியார் நிச்சயாக அவர், (நும் பக்கமே) மிகுதியாகத் திரும்புவார்.

(எநாத்) 38 : 30

ஈளா (அலை) அவர்கள் பற்றி அல்லாறம் கூறுகிறான்,

(நசாவாக்ய) அவர், (நுஷ்டாய) அடியாரே அங்கி (அவர் தெய்வம்) கிள்ளை: அவர் ஸ்து நூம் அஞ் சுரித்து, கிள்ளாயிலின் மக்களுக்கு அவரை ஓர் தூராணாக்கினோம்.

(அங்குக்ர.:ப.) 43 : 59

முஹம்பத் ஸ்த அவர்களின் தூது ன் அல்லாறம் தழைவா தூதுகளை நிறைவேசய்து, முஹம்பத் ஸ்த அவர்களை மக்கள் அனைவருக்கும் (எட்டுத் தூதுராக) அனுப்பி வைத்துன்.

அல்லாறம் கூறுகிறான்,

(நுரியோ!) நீர் கூறுவீராக! மாதிரிக்களே! நிச்சயாககளே நூன் உண்கள் யாவதுக்கும், அல்லாறவின் தூதுராக கிருக்கிறேன்: அவன் ஏத்தகையோன் என்றால், வானங்கள் பூரியின் ஆப்பி அவனுக்கே உபியது: வணக்கத்துக்குப்பிவன் அவனைத் தனிர் (வேறு எவ்வும்) கிள்ளை: அவனே: உபிரபிரிக்கிறான்: அவனே மரணிக்கச் செய்கிறான். ஆகவே, ஆந்த அல்லாறவையும், (ஏழுத்தாற்றல் அற்ற) உம்பி நுரியாக்ய அவனுக்கு (கிட்குத்தரையும் நீங்கள் விகவாசிர்பிர்களாக!) அவர் ஏத்தகையவரேன்றால் அல்லாறவையும், அவனுக்கு வசனங்களையும் விகவாசிக்கின்றார்: (ஆகவே) நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.

(அங்கு.ராப்) 7 : 158

பேஷும், முஹம்பத் ஸ்த அவர்களின் மார்க்கம் தான் அல்லாறம் தன் அடியார்களுக்காக விரும்பியெடுத்த மார்க்கமானும் எனவும், பேஷும், அல்லாறம் தழைவா எவரிடமிருந்தும் கிள்ளாம் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை எனவும் விகவாசிக்க வேண்டும்.

அல்லாறம் கூறியுள்ளான்,

நிச்சயாக, அல்லாறவி.த்தில் (அங்கெரிக்க) பட்ட.) மார்க்கம் கிள்ளாமானும்;

(ஆகவீங்ராம்) 3 : 19

பேஷாம் அல்லாற் கூறியுள்ளான்,

வின்றூரைத் தினார் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நூன் பரிபூரணாயக்கி வைத்து விட்டேன்; என்னுடைய அருட்கோண வை உங்கள் மீது முழுவெயாக்கிட்டேன்; வின்னூர், உங்களுக்காக விள்லுத்தை மார்க்காக நூன் எடாதுந்திக் கொண்டேன்.

(அம்மாதிரி) 5 : 3

அல்லாற் கூறுகிறான்,

"வின்னூர் விள்லார் அல்லுத்தை மார்க்காக வெராவது விநாயினால், அப்பொழுது அவரி மிகுந்து (அது) அங்கீகரிக்காமல் வே மாட்டாது; போதார், மழுவெயில், அவர் நஷ்ட மனத்தோறில் விநுப்பார்."

(அம்மிழங்ரான) 3 : 85

எவ்வேறும், விள்லாம் மார்க்கால்வாத யூதுநாம், கிறிஸ்துவாநாம் போன்ற ஏதாவது ஒடு மதும் அல்லாற்கிட்டு வின்றுவரையறி ஏற்றுக் கொள்ளாமல் தூக கிழுக்கின்றது என நஷ்டவாராயின் அவர் காபிராகி விழுகிறார். அவர் மன்னிப்புக் கோர வைக்காமல் வேண்டும். அல்லாறு மன்னிப்புக் கோரினால் அவர் பாவத்திலிருந்து நிரப்பாதியாகி விழுவார். கிள்லையேல், மாதும் மாறியவர் என்ற குற்றச்சாட்டில் கொல்லப்படுவார். ஏனெனில் அவர் குர்தீஸைப் போய்ப்படித் தாங்கதைச் செய்து விட்டார்.

இது போலவே, வெராவது முறைங்கு சீதீ அவர்களின் வேதம் சகல மக்களுக்கும் ஓரதுவானது என்ற மாது மாராயின் அவர் மனைய தூதர்களையும் மாற்றவாராலார். கிள்லை தூன் விசுவாரன் கொண்டு பின்றுவதூக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த ரஷ்மைக் கூடுமிகாரித்து விட்டவராகிறார்.

அல்லாற் கூறுகிறான்,

நாற்றனாம் சமூகத்தார் (பூம்யால் அனுப்பப்பட்ட) தூதர்களை ஏற்பாட்க்கிணார்கள்.

(அம்மாதிரி) 26 : 105

பேஷாம் அல்லாற் கூறுகிறான்,

நிச்சாரக அல்லாவற்றையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, இன்னும் அல்லாவற்றைக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இன வில் பாதுாட பெற்றுத் தாடி, "தூதர்களில்) சிலரை நூர் விக்வாசிர்வோர்; இன்னும் சிலரை நூர் நிராகரித்தோம்" எனவும் கூறி, (நிராகரியோ, விக்வாசம் ஆகிய) இலர்ந்து மத்தியில் ஒது பாதுகாயை ஏற்ற புத்தவர் நூருக்காரர்களே அந்தமையேயா;

(அங்கிலம்) 4 : 150

ஸுநாம்பது ஆகையூக்குப் பிறகு வேறு நூரி கிருக்குடியாது என்றும் நூர் விக்வாசிக்க வேண்டும். அவ்வாறு ஸுநாம்பது நூரி ஆகையூக்குப் பிறகு ஒடு நூரி கிருப்பாதாக வாதிட்டால், அல்லது அவ்வாறு வாதிட்ட ஒடுவரை ஓண்ணோ படுத்தினால் அவனும் காரியாகிவிடுகிறார். ஏனெனில், அவர் அல்லாவற்றையும், அவனின் தூதரையும், விள்லாசிய சமுதாய தீர்ப்பனையும் கொண்டு விட்டதவராகிறார்.

அவ்வாறே ரஸலில் ஆகையூக்குப் பிறகு நேர்வழி கெற்ற சில கல்பியாக்களை ரஸலில் ஆகையூக்குப் பிறகு வேற்ற வேண்டும் அவர்கள் தன் சமுதாயத்தின் அறிவு, அனூப்பா, குப்பின்களின் ஆட்சிப் பொறுப்பு ஆகியவற்றுக்காக நியாயித்து விட்டு மறைந்தார்கள் என்றும், அவர்களுள் மிகவும் சிறப்புக்குறியவரும், பதவிக்குத் தகுதியானவரும் ஹஸ்ரத் ஆழுக்கர் எதிர்த்தீக வருவது அவர்களாவார்கள். ஆகுத்தாக உமர் கிழ்ஞாக கத்தூர் பகுதி அவர்கள், பின்னர் உண்ணன் கிழ்ஞா அப்பினான் பகுதி அவர்கள், பின்னர் அவி கிழ்ஞா அதூவிப்பகுதி அவர்கள் என்றும் நூர் விக்வாசிக்க வேண்டும்.

அவர்கள் எவ்வாறு சிறப்பில் முக்கியத்துவம் பெற்றார்களோ அவ்வாறே ஆப்பியிலும் கிருந்தார்கள். பரந்த நூனாம் மிக்க கிழவென் நூற்றாண்டு கல்வுக் கெல்லாம் சிறந்த நூற்றாண்டான அக்கால கட்டத்தில் ஆட்சிக்கு மிகவும் கொருத்தமானவர்களையும், மக்கல்களுள் சிறந்தவர்களையுமே அதில் அமர்த்தக் கூடியவனாக கிருந்தான்.

அவர்களுள் கிள்வாறு சிறப்பிக்கப்பட்ட ஒடுவர் தன்னைவிடச் சிறப்பான ஒடுவரை விடவும் ஏதாவதொடு சிறப்பம் சத்தால் மேன்னை பெற்றிருக்கலாம். எனினும், (கிதந் காரணாக) பாதுவாகச் சிறப்புப் பாடம் பெற்றவரை வி

அவர் சிறப்புக்குமியவராகார். ஏனெனில், ஒருவகுக்குச் சிறப்பைப் பெற்றுக் கொடுக்கும் காரணிகள் பல, பலவகையானதை.

ஓஜார், கிந்த (கிள்ளாமிய) சமுதாயமே ஏனைய பழங்குடிகளைவி அல்லாஹ்ரவி ம் பிக்கவர் ஓவானதூக் கூளது.

அல்லாஹ் ஆரியன்ஸான்,

(விகாரன் கோண்டீ ஓரே!) மனிதுர்கழுக்காக தோற்றுவிக்கார்॥ ॥
(சமுதாயத்துர்க்கவிலெல்லாம்) பிக்க மேன்னையான சமுதாயாக நீங்கள் திருக்கிறிர்கள்; (ஏனெனில்) நன்னையான காரியங்களை நீங்கள் புக்கிறிர்கள்;
தீமுடைய விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறிர்கள்; ஓஜார், நீங்கள் அல்லாஹ்ரவை விகாரிக்கின்றிர்கள்.

(ஆலகிம்ராண்) 3 : 110

கிந்த சமுதாயத்தில் எழாா பாக்களே குத்த விறுவனை யாவர்கள். அவர்களை யஞ்சத்து தூபிசன்கள், பின்னர் அவர்களைத் தெரு ப்ரந்தவர்கள் விறுவுபிக்கவர் கள் என்றும் விகாரிக்க வேண்டும்.

அவர்களே கிந்த சமுதாயத்தில் ஒரு பகுதியினர், கின்றவரை கூட உண்ணமூக்கு எடுத்துக்காட்டாக, உண்ணமூலில் நிலைத்தவர்களாக கிழுக்கின்றார்கள். அவர்களை யார்தான் தூழ்த்திவிட்டாலும், அல்லது அவர்களுக்கு யார்தான் மாறு செய்தாலும் அல்லாஹ்ரவின் கட்டளை வரும் வரைக்கும், கிழவர்களுக்கு என்கிட பாதிப்பும் உண்டாகினிப் போவதில்லை என்றும் நூஃப் நினைக்க வேண்டும்.

மேஜும், எழுபாக்கஸுக்கினேயே ஏற்பாடு கருத்து வேறு மாநகர் யாவர் அவர்கள் குர் ஆனை விளங்குவதிலூம், அவர்கள் கொடுத்து கருத்துக்களால் அதை மற்றவர்கள் விளங்குவதில் ஏற்பாடு கருத்து வேறு மாலே யாகும். கிழுமியற்சியில் கிழவர்கள் சரியான கருத்து ஹான்னவருக்கு கிழு நன்னையியர், பின்றுயான கருத்துணயவருக்கு அவரின் முயற்சிக்கு ஒரு நன்னை பாத்திரமே. அவரின் பின்றுகூட மன்னிக்கார்॥ ॥ கூட்டாது எனவும் நூஃப் நூஃபு வது அவசியம்.

அவர்கள் குலம் ஏதும் தவறுகள் சாஸ்வித்திநூஃபின் அவற்றைப் பிரச்சந்தாபிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்வது காடையாகும். அவர்களின்

செயல்களுள் போற்றத் தகுமானதங்களையே அவர்களுக்கு நினைவில் கூற வேண்டும். அவர்கள் மதும் பொறுப்பையும், எஞ்சனையும் ஏற்படாமல் வர்ணப்பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாற் கறியள்ளான்,

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் பார் (தன் பொருளைப்) வெவ்வி பெற்று, பழக்கம் பிரிந்துகொள்ள அவருக்கு உங்களில் (பாகுர்) நிகராகாஸர் பார். (முந்திய) அவர்கள், (மக்கா வெற்றிக்கு) பிரிந்து பெவ்வி பெய்து போரிட்டார்களே அத்தகையோன்று பதினியால் மிக மக்கத்துறைவர்கள்; (ஏனிலும்,) ஒன்றொருவருக்கும் அல்லாற் நம்மொன்றையே வாக்களித்து இருக்கிறான்.

(அம்ஹாத்து) 57 : 10

மேறும், அவர்களுக்கு 'நின் வந்தார்களே அத்தகையவர்கள் "உங்கள் கிராச்கனே! எங்களையும், விகாரன் கொள்வதில் எங்களை ' ஸ்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய கோதுரார்களையும்' நீ மன்றத்துஞ்சள்ளாக! விகாசன் கொன்ற வர்களை ' பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பு ஆக்காதிருப்பாயாக! எங்கள் கிராச்கனே! நிச்சயமாக மிக்க கிரக்குமையவன்; மிக்க கஞ்சனையுமையவன்" என்று (பிரார்த்தனை செய்தும்) கூறுவார்கள்.

(அம்ஹாத்து) 59 : 10



இந்தும் பாகம்

மறுமை நாளைப் பற்றி விகவாசித்தல்:-

மறுமை நாளைக் கொண்டும் விகவாசிப்பது கட்டாயம். மறுமை நாள் என்பது, மக்கள் ஏறுப்பட்டும் கிழவி நாள். அந்நாஸுக்குப் பிறகு வேறு நாள் கிண்யாது. அன்றைய தினம் மக்களை அல்லாஹ் உவிரோடு ஏறுப்பாரான். எதற்காக, அவர்களை ஒன்றில் கூர்க்கத்தின் கிள்குத்தில் அல்லது கடுங்மயான நூக வேதனையில் நிலைக்கக் கூடியதற்காக.

நாம் மீன் ஏறுப்பட்டும் நாளைக் கொண்டும் விகவாசிப்பதும் கடமை. அன்றைய தினம் ஜதிலில் கிர்ராபீல் கிரண்டாம் தடவையாக ஆது குலைநை ஆதும் போது கிறந்து போமிஞ்சுவர்கள் எல்லோனருயும் அல்லாஹ் மீன்டும் ஏறுப்பாரான்.

அல்லாஹ் கறுகிறான்,

ஸ்ரீம, ஸரீ(முஹம்) ஆதப்படும்; பின்னர் வான்களில் கிருப்பவர்களும், பூமிலில் கிடுப்பவர்களும் - அல்லாஹ் நாயவர்களைத் தனிர் மூர்ச்சித்து(சித்தமிழநூல் கிழந்து) விசுவார்கள்; பிறகு அதில் மறுமை ஆதப்படும்; அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை ஏதிர்) பார்ப்பவர்களாக மாங்கும் உயிர் பெற்று ஏறுந்து நிற்பார்கள்.

(அம்மாஸி) 39 : 68

அப்போது எல்லா மக்களும், நம் கிறைவனான அல்லாஹ்விடம் பாதனிகள் கலைந்தவர்களாகவும், ஆடையற்றவர்களாகவும், விநுத்த சேதனாம் கூடிய படாதவர்களாகவும் நம் அடக்கஸ்தலங்களில் கிழுந்து ஏறுப்பார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்,

ஸ்தவ் 14 ப்ரை நூம் ஆரம்பித்தது போன்றே அதை நூம் (திருங்கூர்) மீதைவார்போம். (இது) நம் மீது காப்யாயான வாக்குறுதியாகும். நிச்சயாசக நூம் (இதை) செய்வோராய் இருக்கிறோம்.

(அல் அண்டிஹா) 21 : 104

பேஷாம், டா'போலைகள் (ஙிக்களின் பெயல் டாநிவு ஏஞ்சுகள்) வலக்கரங்களில் அல்லது ஸ்துதுக்குப் பின்னால் கிடக்கரங்களில் கொடுக்கப்படும் எனவும் விகவாசிக்கிறோம்.

அல்லாஹ் கூறுகிறான்,

எனவே, (அந்நாவில்) ஏவர் அவருடைய பதிவுப் புத்தகத்தை அவருடைய வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ

அவர் மிக்க கிலகுவான (கேள்வி) கணக்காக கணக்குக் கேட்கப்படுவார்.

கின்னும், அவர் மகிழ்ச்சியுடன் (கவனத்தினுள்ள) தன்னுடைய குஞர் ந்தாரி ம் திரும்புவார்.

மேஜும், ஏவர் அவருடைய பதிவுப் புத்தகத்தை அவருடைய ஸ்துதுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டாரோ.

அவர் (கணக்குக் கேட்கான் என்றாலும்) அழிவையே) அஸூப்ரார்.

நாகத்தினும் அவர் நுழைவார்.

(அல்கின்விஹாக) 84 : 7 - 12

மேஜும், அல்லாஹ் கூறுகிறான்,

மேஜும் ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (தினசரிக்) குறிக்கை அவசூழ்நைய கருத்தில் அவசூக்க நூம் மாட்டி கிருக்கிறோம்; மறுமை நூளில் அவசூக்காக ஒநு புத்தகத்தையும் வெளிப்படுத்துவோம்; அவன் அதனை விரிக்கப்பட்டாகப் பெற்றுக் கொள்ளான்.

(பாரி கிள்ராமில்) 17 : 13

மழுகும் நூலில் எமது செயல்கள் நிறுவையில் நிறுக்கப்படும் என்றும் அதில் எவ்வும் ஏந்த விடயத்தினால் அறியாயும் கிணறுக்கப்பட்டால் மாட்டார்கள் என்றும் நூல் விளைசிக்கிறோம்.

அல்லாஹ் கூறுகிறான்,

எனவே, எவர் ஒரு அனுபவங்களையும் செய்துகொண்டு அவர் (முழுவையில்) அது(ன் பய)தைக் கண்டு கொள்ளவார்.

இன்னும், எவர் ஒரு அனுபவங்களையும் செய்துகொண்டு அவர் (முழுவையில்) அது(ன் பய)தைக் கண்டு கொள்ளவார்.

(அல்லைப்போன்று) 99 : 7, 8

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,

ஆகவே, எவர்களுடைய (நூல்மையின்) எடுகள் கனமாக கிடூக்கின்றனவோ அவர்கள்தாம் வேற்றியாளர்கள்.

இன்னும் எவர்களுடைய (நூல்மையின்) எடுகள் கனம் குறைந்து கிடூக்கின்றனவோ, அவர்கள் தன்களுக்குத் தூங்களே நவூத்தீரங்களு பண்ணிக் கொண்டவர்கள்: (அவர்கள்) நூகத்தில் நிரந்தரமாகத்து தங்கி கிடூப்பவர்கள்.

அவர்களுடைய முகங்களை, (நூகத்தின்) நெஞ்சுப்பு ஓராக்கும் அதில் அவர்கள் சிகாரமானவர்களாகவும் கிடூப்பார்கள்.

(அல்லைப்போன்று) 23 : 102 - 104

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,

எவர் ஒருவர் ஒரு நூல்மையும் செய்திறாரோ அவருக்கு (நூல்மைகளில்) அதைப் போன்றவை பத்து (பங்கு) உண்டு: எவர் ஒருவர் ஒரு தீவையும் செய்திறாரோ, அதைப் போன்றதைக் கூறி (அதிகமாக) அவருக்குக் கூலியாக கொடுக்கப்பட்ட மாட்டாது: அவர்களோ அறியாயிர் செய்யப்பட மாட்டார்கள்.

(அல்லைப்போன்று) 6 : 160

ரளில் ஸ்ரூபுக்கு விஜேமான ஒடு சிராரிக் கிருப்பதை நூல் விகாசிக்க வேண்டும். மறுமை நூளில் கஸ்ங்கஸும், தும்பக்கஸும் தாங்க முயாத போது, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் போவார்கள் பின் | தாங்க முயிரி மும், பின்னர் கிராவலிம் நுபியிரும் பின்னர் குவா நுபியிரும் பின்னர் சவா நுபியிரும் பென்று விருதியாக முறைங்க ஸ்ரூபு அவர்களி ம் போவார்கள். அப்போது முறைங்க ஸ்ரூபு அவர்கள் அல்லாற்றின் அனுமதியிடன் அவளின் அய்யார்களிடம் தீர்பு | வழங்குவதற்கு அவளி ம் சிபாரிக் செய்வார்கள்.

மேலும் கிள்சிபாரிக் காரணமாக விகாசிகஸுள் நுகத்தை அனைந்தவர்கள் நுகத்திலிருந்து வெளியேறவார்கள் என்று விகாசிக்க வேண்டும். விழ்த சிபாரிக் ரஸீல் ஸ்ரூபு அவர்கஸுக்கும் ஏனைய நுபியார்கள், கிறைகிவரயிகள், மலக்குமார்கள் அனைவருக்கும் உரியது. அல்லாஹ் தஜிலா விகாசிகஸுள் ஒடு பகுதியினரை யாகுடுடைய சிபாரிக் கிள்ளி அவனது சிற்பாலும், குழனையாலும் நுகத்திலிருந்து வெளியேற்றிவிடுவான்.

மேலும், ரஸீல் ஸ்ரூபு அவர்கஸுக்குரிய தடாகம் பற்றியும் விகாசிக்க வேண்டும். அதன் தண்ணீர் பாலைவிட கூடும் வெண்ணிறங்களுக்கும். தேனை சிட் மிகவும் கிளியது. கஸ்தாரி ஓன்னையிடி மிகவும் நுபாணம் மிக்கது. அதன் தொலைவு ஒடு மாத கால தூரத்தையுடையது போலவே அதன் அகலமும் ஒடு மாத கால தூரத்தையுடையது. அதன் பாத்திரங்கள் ஓன்றைக் கீழ்க்கண்ட நூல்களைக்கொடுவது அதிகமானவைகளாகவும் அதிகமானவைகளாகவும் கிடூக்கும். முறைங்க ஸ்ரூபு அவர்களின் சமுதாயத்தை சேர்ந்த விகாசிகள் அதற்கு வந்து அருந்தவார்கள். அதில் கிருந்து யார் நீர் அருந்தினாரோ அவர் பிரகு தாகிக்கவே மாட்டார்.

மேலும், நுகத்தின் மேல் போடப்பட்டுள்ள பாலத்தைப் பற்றியும் விகாசிப்பது அவசியம். மக்கள் அதனில் தத்தமது செயல் வித்தியாசம் படி நன் போகுளார்கள். எனவே, அதில் நுக்கும் முதலாவலர் மின்னல் வேகத்தில் அதனைக் கடந்து விடுவார். அடுத்தடயானவர் காற்று வேகத்திலும், அதனையடுத்து பறவையின் வேகத்திலும், அதனை அடுத்து மனிதனின் நூல்மின் வேகத்திலும் கடப்பார்கள். அப்போது ரஸீல் ஸ்ரூபு அவர்கள் அங்க பாலத்தில் நின்று "கிறைவா, செற்றும் அன யச் செய்வாயாக" எனக்

காலார்கள். தின்வாறிழுக்க, அடியார்களின் சௌல்களின் பலவரீனம் காரணமாக சிலர் தவற்ந்தவாறு வந்வார்கள். அப்போது பாலத்தின் கிநு மதுக்குகளிலும் சில கொக்கிகள் கொழுகப்பட்டிருக்கும். அவை ஏவப்பட்ட வைகளாக இருக்கும். அது எவ்வாறு ஏவப்பட்டதோ, அவ்வாறே செய்யும். அமலில் கொஞ்சம் குறையுள்ளவர்கள் தட்டிவிடுவார்கள். மற்றவர்கள் ஸுகத்தில் மூகம் குப்பி விழுங்க விடுவார்கள். கிந்த (ஸுங்க) நூள் பற்றியும் அதன் பயங்கரங்கள் பற்றியும் அல்குர் ஆலிழார் ஹதீஸிலும் வந்த அனைத்து மெர்த்திகளைக் கொண்டும் விகவாசியாகும். அதனை விசுந் அல்லாஹ் எமக்கு உதவி டிரிவானாக.

மேலும் கவர்க்க வாசிகள் கவனம் புக, ரஸலீல் ஆகூ அவர்களின் சிபாரிசு பற்றியும் விகவாசிய்போனாக. கிந்த சிபாரிசு ரஸலீல் ஆகூ அவர்களுக்கு மாத்தரம் விசேஷமானதாகும்.

அவ்வாறே, கவர்க்கம் நரகம் ஆகியவற்றைக் கொண்டு நூர் விகவாசிக்க வேண்டும். கிரைவனை அஞ்சி ஓய்ந்த, கிரை விகவாசிகளுக்காக அல்லாஹ் தஆலூ தயாரித்து அமைத்த கின்பி வீடு தான் கவர்க்கம். அந்த குகம் எப்படியானதென்றால், அதனை ஏந்த ஒரு கண்ணும் பார்த்திராது ஏந்த ஒருகாதும் கேட்டிராது. ஏந்த ஒரு மனித உள்ளத்திலும் தோன்றியிராது.

அல்லாஹ் காலிரான்

ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் காலிராக, அவர்களுக்காக மறைத்து வைக்கார்பாக்கிருக்கும் கண்களின் குளிர்ச்சியை ஏந்த ஒரு ஆத்மாவும் அறியாது.

(அங்கூத்தா) 32 : 17

அந்யாயக் காரர்களான, கிரை நிராகரிப்பாளர்களுக்காக அல்லாஹ் தயார் செய்த வேதனைக்குரிய கில்லம் தான் நரகம். கற்பனை பண்ண முடியாத வேதனையும், துள்பழும் நரகில் உண்டு.

அல்லாஹ் காலிரான்,

ஆனால் கிந்த நிராகரிக்கும் அந்யாயக் காரர்களுக்கு நிச்சயாக நூர் ஸுகத்தை தயார்க்குத்தி உள்ளோம்; அந்நரகத்தின் கவர்கள் அவர்களைச்

தூந்து கொண்ட விட்டு அவர்கள் (கண்ணிரி கேட்டு) விரசிக்கத் தோனால், தூப்பின் உச்சத்தை அடைந்த பழுக்கக் காப்ப்சஸ்ராய் எதுப் போன்ற தண்ணீரைக் கொண்டே அவர்கள் விரசிக்கப் பழுவார்கள்; அது அவர்களுடைய முகங்களைச் சுஞ்சி கருக்கின்றார். (அன்றி) அது மிக்க வெங்களானாதுர்; அவர்கள் வினைப்பாற விரங்குமித்துவார் அது மிகக் கேட்டு வொதுர்.

(அல் க.ப்) 18 : 29

நூர்க்கும், கவர்க்கும் தற்போது கிடூாது ன், என்றுமே அவையின்னும் அந்துளி மாட்டாது.

அல்லாஹ் கூறுகிறான்,

மேஷம் (ஒ ஸ்களில்) ஏவர் அல்லாஹ்வை விகவாசித்து நூர்ஹையார் புரிகிறாரோ அவரைச் சுவனடதிகளில் அவன் பிரவேசிக்கப் பெய்வான்; அவற்றின் தீர் ஆறுகள் ஓடுக்கொண்டாருக்கும்; என்றென்றார் அவர்கள் நிரந்தரபாக அவற்றில் (தங்கி) கிடுப்பவர்கள், தீப்பாக அல்லாஹ் அவருக்குமிய சனவை அழகானதாக ஆக்கின்பான்.

(அத்தலாக) 65 : 11

அல்லாஹ் கூறுகிறான்,

நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரைச் சாமித்து விட்டான்; கொழுந்து விட்ட பியும் நெஞ்சை அவர்களுக்குத் தயார் செய்தும் வைத்திருக்கின்றான்.

அவர்கள் என்றென்றார் அதில் நிரந்தரபாகத் தங்கி) கிடுப்பவர்கள்; (அவர்களைக்) காப்பாவனுயற், (அவர்களுக்கு) சுதானி செப்பாவனுயற் அவர்கள் (அங்கு) காணாமாட்டார்கள்.

அவர்களுடைய முகங்கள் (நூக) நெஞ்சுமில் பிரட்டாநும் நூளில், "நூங்கள் அல்லாஹ்வைகு வழிப்படுக்க வேண்டுமே!" (அவனுடைய) தாக்குக்கும் தீர்பு பிரதிருக்க வேண்டுமோ" என்று கூறுவார்கள்.

(அல்-இஸ்மைல்) 33 : 64 - 66

அல்குர்-ஆனும், கன்னாவும் யாருக்கு கவர்க்கம் சன்னென குரிப்பாக அல்லது ராடையாக கூறுகிறதோ அல்லாஹ் நூரும் சான்று பகர்கின்றோம்.

வினாக்கள் அடிப்பக்கம், உயர், உச்சமான், அவி என்ற போன்ற ரஸலில் ஆகு அவர்களால் குறிப்பிடப் பட்டவர்களுக்கு எம்மால் குறிப்பாக சான்று கூற முடியும்.

கிழையும்பூர், கிழைவிதவாசமூர் போன்ற ஒவ்வொருவகைக்கும் கொடுத்து கொண்டு சான்று கூறுமோ அவர்களுக்கு நூரூர் துறிப்பாக அல்லது கொடுத்து கொண்று கூறுவார்.

அவ்வரே அலது ஆனால், கன்னாவும் யாருக்கு நூரக்குதைக் கோண்டு சான்று கூறுமோ அவர்களுக்கு நூரூர் துறிப்பாக அல்லது கொடுத்து கொண்று கூறுவார்.

அடிப்படை, அங்கு கிள்ளுவு லுகை அல்குளை + போன்றோருக்குக் குறிப்பாக நூர் (நூரக்குதைக் கோண்டு) சான்றி கூறுவார்.

பெரியளவில் ஏற்கு வைக்கக் கூடிய மூஸ்ரிகுகளுக்கு, அல்லது நூவஞ்சகர்களுக்கும், ஒவ்வொரு காரிகுக்கும் கொடுத்து கொடுத்து கொண்டு கூற முடியும்.

குருணைய பித்தா, குருப்ப நிலை பற்றியும் நூர் விவாசிக்க வேண்டும். கப்பில் கிறந்தவரிம், தன் கிழைவனைப் பற்றியும், தன் மார்க்கத்தைப் பற்றியும், தன் நிவையைப் பற்றியும் கேங்கப்படுவதே கப்பிலின் குருப்பால் ஆகும்.

அல்லாற் கூறுகிறான்,

விகாசன் கோண்டுள்ளார்களே அத்தகைபோனை, விகாச வாழின்தும், மறுநையிலும் (ஷாஹத்துக் கலிஸாவை கூறுவதன் மூலம்) கூறுத்தான் சொல்லக் கோண்டு அல்லாற் நினைவுபடுத்துகிறான்.

(விகாசன்) 14 : 27

அங்கோது விகாசி கூறுவான், என் கிழைவன் அல்லாற், என் மார்க்கார் விள்ளாற், என் நுடி முறைப்பக் கூடு அவர்கள் என்று. ஆனால் காபிய், நூவஞ்சகர்கள் கூறுவார்கள் எனக்குக் கெடியாது, மக்கள் எதையோ சொல்லக் கேங்கேன், அதையே நூழும் பொன்னேன் என்று.

கிழை விகாசிகளுக்கு கார்ணைய கிள்ளார் போன்ற என்ற வைப் நூர் விகாசிக்க கூறுவைப் பட்டுள்ளோம்.

அல்லாற் கூறுகிறான்,

அவர்கள் ஏத்தகைபோன்றால், (முமாஜூ ஸி) நல்லவர்களாக இருக்கும் நிலைமையில் மலக்குகள் அவர்களுடைய டீ.பி.ஓ(களைக் கைப்பற்றுவார்கள்; அவர்களிடம் "ஸஹாருன் அலைக்கும் உங்களுக்கு சாந்தி உண்டாவதுகா) நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக சுவனா (திரியில்) ரிரவேசிஷங்கள்" என்று அவர்கள் கூறுவார்கள்.

(அந்தநாள்) 16 : 32

காட்டிகள்...ன அந்யாயக்காரர்களுக்கு நியாக்தின் வேதனையிடுாது பற்றியும் நூர் விகாசிக்க வேண்டும்.

அல்லாறம் கூறுகிறான்,

இன்னும், இன்வநியாயக் காரர்கள் மரண வேதனையிலிருக்கும் சமயத்தில் நிர் அவர்களைப் பார்ப்பிராயின், "மலக்குகள் தங்கள் கைகளை நிர், (அவர்களிடம்) உங்களுடைய டீ.பி.ஓகளை வெளியேற்றங்கள்; நீங்கள் உ. ஓ. என்றையால்லாததை அல்லாற்வின் ரீது (பொய்யாகக்) கூறிக் கொண்டிருந்ததாலும், இன்னும் அவன்து சங்கங்களை விடும் (அவர்களை ஏற்க மழுக்கு) நீங்கள் பெருமையாக்குதல் கொண்டிருந்ததாலும் (அதற்குப் பகுராக) இன்றைய தினம் கிருஷான வேதனையை நீங்கள் கொடுக்கப்படுகிறீர்கள்." என்று கூறுவதை நிர் காண்டிர்.

(ஆஸ் அக்டூபர்) 6 : 93

விவை பற்றி மிகவும் பிரபல்யமாக அனேக ஹதீஸ்கள் உள்ளன. விந்த மறைவான விடயங்கள் பற்றி அறிவிக்கும் எல்லாக் குர்அன், ஹதீஸ் அறிவிப்புக்களையும் நூல்வது, நூலிக்கை கொண்ட விகாசிகளின் கடவுமையும். அங்காரே தூண் உலகில் காண்கின்றவற்றை வைத்து (மிறைவாக்கியங்களையும், நுழி மொழிகளையும்) எதிர்ப்பதும் கூடாது. மறுமையின் விடயங்களுக்கும், உலகத்தின் விடயங்களுக்கும் நினையே பாரிய வேறுபாடு கிடூப்பதால் உலக விடயங்களைக் கொண்டு மறுமை விடயங்களை அளக்கக் கூடாது.

ஆறாம் பாகம்

விதியைப் பற்றி விகவாசித்தல் -

கிறை நியதியின் நன்மை, தீமை விரண்டையும் கொண்டு விகவாசிப்பதும் அவசியமாகின்றது. "கத்து" அதாவது கிறை நியதி என்பது கிறவர்வின் முன் கூட்டிய அறிவு, அவளின் ஓரள ஏற்பாடு ஆகியவற்றின் படி படைப்புகளுக்கு அல்லாமல் விதித்த தீர்மானமே அது. (கத்து) நியதிக்கு நூன்கு கட்டங்கள் உள்ளன.

முதலாவது கட்டம், அறிவு:-

அல்லாமல் தஆவா நிச்சயமாக ஒன்றோரு போகுதையும் நன்கு அறிந்தவனாக கிழுக்கிறான் என்று நூம் விகவாசிக்க வேண்டும். அல்லாமல் தனது நிரந்தரமான பரந்த அறிவால் முன்பு நடந்ததையும், நடக்கப் போகுதையும், எது எப்படி கிழுக்கும் என்பதையும் அல்லாமல், அவன் நிரந்தரமாக முன்கூட்டியே அறிந்து வைத்துள்ளான். அவன் எதையும் அறியாது கிழுந்து விச்ராமம் பின்னால் அவன் அறிவுக்குத் தோன்றுவதில்லை. அவன் ஒன்றை அறிந்துால் பின்னால் அவன் அதை முறக்கவூர் மாட்டான்.

விரண்டாம் கட்டம், ஏழுத்து குலம் குறித்து வைத்தல் :-

மறுஞை நூள் வரைக்கும் தோன்றக்கூடிய அனைத்தையும் அல்லாமல் "லெளவறைல் மஹஷூல்" எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் ஏழுவியுள்ளான் என்றும் நூம் விகவாசிக்க வேண்டும்.

அல்லாமல் கூறுகிறான்.

(நுரீபோ!) வானத்தினாம், பூமினினாம் கிநுப்பவற்றை நிச்சயமாக அல்லாமல் அறிவான் என்குத நீர் அறிவுவில்லையா? நிச்சயமாக, கிடு வழிரறை

மஹ்யும் என்றும் புத்தகத்தில் இருக்கிறது. நிச்சயாக இது அல்லாற்றுக்கு மிக்க கவரமானதாகும்.

(அல் ஹஜ்) 22 : 70

ரூண்றாம் கட்டம், நூட்டம் -

பூரிதலோ, வானங்களிலோ^७ உள்ள யாவும் அல்லாற் நூட்டாவையே என்றார், அவனின் நூட்டம் மின்றி எதுவும் இருக்காது என்றார், அவன் நூட்டாது இருக்கும், அவன் நூட்டது இருக்காது என்றார் நூட்ட விகவாசின் து கு ஸையாதும்.

நூண்காவது கட்டம், படைப்பது -

அல்லாற்தான் யாவற்றையும் படைத்தான் என்று நூட்ட விகவாசின் து அவரியாம் என்று, அல்லாற் கூறுகிறான்.

அல்லாற்(வே) ஒங்கொநு ரொநுஞ்சையும் பண க்கிறவன்; அவனே ஒங்கொநு வொநுவின் மீதும் ரொநுப்ராளநுமாவான்.

வானங்கள் மற்றும் பூரியின் (களஞ்சியங்களின்) சாங்கள் அவனிடே இருக்கின்றன.

(அல் ஜூமர்) 39 : 62, 63

இந்த நூன்கு கட்டங்களும் அல்லாற்விட மிருந்து ஏற்படாகின்றவற்றையும், அவனின் ஆடியார்களிடமிருந்து ஏற்படாகின்றவற்றையும் ^८ உள்ள க்கியவையாகும். அதாவது மனிதனால் ஏற்படாக்குடிய எல்லாக் கொற்களும் அல்லது எல்லாக் ரையால்களும், அல்லது செய்யால் விப்படுகின்றவைகளும் அல்லாற் ஏற்கனவே அரிந்து அவனிடம் ஏழுதி வைக்கப்பட்டிருந்தவைகள். அவன் அவற்றை நூட்டயே படைத்தான்.

அல்லாற் கூறியுள்ளான்,

உங்களில் (நேர் வழியில்) நிலவத்திருக்க நூட்டிறவுக்கு (இது ஒரு அரிவுறையாகும்).

இன்னும் அகிலத்தூரின் கிராச்கனாகிய அல்லாற் நூட்டாவன்றி, நீங்கள் நிலவறிய பெறு நூட்டமாமாகன்.

(அத்தக்கீர்) 81 : 28, 29

மேலும், அவ்வாறு நாடினால் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். எனினும் அவ்வாறு, தான் நாடியதைச் செய்கிறான்.

(அல் பகுரா) 2 : 253

இன்னும், அவ்வாறு நாடியிருந்தால் அவர்கள் இன்னாறு செய்திருக்க மாட்டார்கள்; ஆகவே, (பூரியோ) நீர் அவர்களையும், அவர்களுடைய ஏ ரொப்க் கூற்றுக்களையும் விட்டு விட்டுவிட்டிராக.

(அல் அக்லும்) 6 : 137

"உங்களையும், நீங்கள் செய்கின்றவற்றையும் அவ்வாற்றே பணத்துான்"

(அல்லா:ப்ராத்) 37 : 96

என்றாலும் கூட, அவ்வாறு தன் அடியார்களுக்கு குதந்திருஸ், சக்தியும் வழங்கியுள்ளான். அதன்படி அவர்கள் தம் செயல்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் விகவாசிப்பது அவசியம்.

அடியானின் செயல் அவனின் டெக்ரினினாலும், அவனின் சக்தியாலும் நடக்கின்றன என்பதற்கு பின்னாலும் விடயங்கள் ஆதாரமாக உள்ளன.

1. பின்னாலும் விழுவசனம் :-

ஆகவே உங்கள் விழைநிலங்களுக்கு நீங்கள் விழுவியவாறு வாஞ்கள்.

(அல் பகுரா) 2 : 223

மேலும் அவ்வாறு கூறியுள்ளான்,

மேலும், அவர்கள் (போர் செய்யப்) புறப்படுவதை நாடியிருந்தார்களானால், ஆதற்கு வேண்டிய தயாரிப்புகளை அவர்கள் செய்திருப்பார்கள்;

(அத்திதைபா) 9 : 46

மேற் சொன்ன ஒசனத்தில் அவ்வாறு, தன் அடியான் அவனின் நாட்டப்படி, வருவதையும், தயார் செய்வதையும் நிருவித்துள்ளான்.

2. அடியான தோக்கி நிடப்பட்டுள்ள ஏவதும் விளக்கத்தும் :-

அங்ஙாற அவனுக்கு சுய விழுப்பும், சக்தியும் கிள்ளலேல், கிள்வாராக அவனுக்குக் கட்டளை ரோடுவதானது, கியங்காத ஒன்றால் அவனை பணியில் தூக அனுமதிப்பிடினால்.

(அங்ஙாற கியங்காததூக் மரிஞ்சுகளைப் பணியில் தூக) அல்லாதார்வின் தீர்க்காரன் அறிவுக்கும் அவனின் அந்துக்கும் அவனின் சண்னையான அறிவில் கூக்கும் மாற்றமானதூகாக். அல்லாற் கிது பற்றி குர்த்திலில் பின்னாடுநாடு கூறிறான்.

அல்லாற் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை:

(அல் டகரா) 2 : 286

3. நல்லதைச் செய்யும் போது, நல்லவனைப் படிக்குவதும், தீவை பிரியும் போது தீயோன விகுற்வதும் :-

அடியான் தன் நூட்டமும் கூவிஞ்புபழுமின்றி ஏதையும் செய்கிறான் என்றால், நல்லதைச் செய்யும் அடியானைப் புகழ்வுத் தேவையில்லாத ஒன்றாகவாக, தீவையினும்பலனைத் தன்றப்படு அடியாயமாகவும் கிழுக்கும் எனினும், அல்லாற் தடியை அங்ஙாற, அடியாயமும், வீண்பகட்டும் புரிவதைவிட்டு தூயவனாக கிழுக்கிறான்.

4. அல்லாற் தடியை தூதர்களை அழுப்பிடுவது :-

அல்லாற் தடியை தூதர்களை அழுப்பினான்' எதற்காக? என்பதை அல்லாற் குர்த்திலில் விளக்குகிறான்,

அல்லாற்வின் மீது மனிதர்களுக்கு (குற்றம் கூற) யாதோடு ஆதாரம் கிள்வாதிதுப்பதற்காக, கித்துதர்களுக்கப் பின்னாலும், தூதர்கள் பலரை, (கவர்க்கத்தைக் கொண்டு) நன்மாராயன் கூறுகின்றவர்களாகவும், (நூகத்தைக் கொண்டு) அச்சுட்டு ஏச்சரிக்கின்றவர்களாகவும் (அல்லாற் அழுப்பிட வைத்தான்).

(அல்லாற்) 4 : 165

அப்பானின் சொல் அவனது சொந்த நூட்டப்பு, கூ தெரிவில் நூக்க வில்லையோன்றால், அவ்வாறு தூதர்களை அனுப்பி வைப்பதால், அவனின் ஆதாரம் பிழைத்து விடப்பட்டாது.

5. ஒன்றொருவரும், ஒன்றைப் பெர்வது, அல்லது விட்டு விடுவது எந்தவொரு வர்தாங்களும் விண்றியே என்கூட யாவரும் சுனர்வா : -

இநு மனிதன் ஏழுகின்றான், உட்காருகின்றான், நுறைகின்றான், வெளியேறுகின்றான், யாணாஸாகின்றான், தங்கி நிற்கின்றான் கிழவற்றையெல்லாம் அவன் தன் விஷ்டப்படியே செய்வான். தன்னை யாரும் கிள்ளி யங்கவில் வற்புறுத்துவதாக உணர்யாட்டான். ஒஞ்சல் தன் கூ விழுப்பாத்தில் ஒன்றைச் செய்வதற்கும், கிண்ணோருவரின் வலியுறுத்தல் குலம், அதனைச் செய்வதற்கும் கிணமில் உள்ள வேறுபாட்டுத் தன்னால் பிரித்துக்கூடிய கொள்ள முடிகின்றது. அவ்வாறே, கிள்ளாழும் கிள்ளிரண்டுக்குமினுயே சட்டபூர்வாகப் பிரித்து அறிவித்துவிடுதலே. அல்லாற்கின் உரிமையில், ஒஞ்சல் நிர்வந்திக்காரா விட்டு செய்யும் செயலுக்காக அவர் தண்டிக்கப்படமாட்டார்.

இநு பாவி, பாவம் புரிந்து விட்டு கிடு அல்லாற்கின் "கத்ரு" விதிப்பாதான் நூந்துவிட்டது என்று காரணம் காட்டித் தப்பிக்க முடியாது எனெனில், அவன் தன் விழுப்பப்படியே பாவம் செய்கின்றான். அந்தப் பாவத்தை அவன் செய்ய அவனுக்கு அல்லாற் விதித்திருந்தான், என்பதைத் தெரியாமலேயே அவன் தவறியூக்கின்றான். ஏனெனில் கிழறுவிதியை அது நல்லபோ முன் அறிந்துவிட யாராலும் முடியாது. நல்லபெற்ற பின்டாான் அறிந்து கொள்ளான். கிடுபற்றி அல்லாறம் கூறியுள்ளான்,

நந்த ஆக்மாவம், நானை அது ஏதைச் சார்வதிக்கும் ஏன் அறியாது:

(பூக்யான்) 31 : 34

இஞ்சன் தனக்குத் தெரியாத ஒன்றைக் கொண்டு நான் நிரபாநி என்று எப்படி காரணம் காட்ட முடியும். கிற்த வாதம் தவறு என்பதை அல்லாற்கின் கீழ் காணும் கிழறுவனம் ஏடுத்துக் காட்டுகிறது.

"அல்லாற் நாய்வித்தால் நாங்களும், எங்களுடைய முதாதையர்களும், (அல்லாற்குக்கு ஏதனையார்) கிழனாவத்திருக்க மாலோம் (உண்ணக்

கடிய) பாதூன்கூறும் (ஆகாதூன்று) நாங்கள் விலக்கியிருக்கவாரடோம்" என்று, கிளன்வைத்துக் கொண்டிருப்பேரர் கூறுவார்கள்; கிளர்க்கஷுக்கு முன்னிருந்தவர்களும் நம்மனைய வேதனையைச் சூலைக்குர் வரையில் கிள்வாரே (ஆதர்களைப்) கொண்டிருந்தனர். (ஆகவே நீர் "ஏ ஒங்கள் கூற்றுக்கு) ஓங்களி ம் எதும் அறிவார்த்தவான ஆகாரமுண்டா? (அவ்வாறு கிளுந்துவால்) அதனை - நமக்கு வெளியிருக்கிற கார்ணங்கள்; (ஏ ஒங்களது அர்த்தவாற்ற வீணான) என்னாத்தூபவல்வாது வேறு எதூயர் நின்கள் மின்பற்றுவில்லை. கிள்ளும் நின்கள் அனுவானம் கொள்கிறவர்களேபன்றி வேறில்லை என்று கூறவீராக!

(அம்புக்கும்) 6 : 148

விறை விதியை வைத்துத் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கும் பாவிக்கு நூம் கூறுவது என்னவென்றால், கிடே அல்லாவர்கள் விதியை அவனை வழிப்படுவதற்கு உனக்கு ஏழுதிவிட்டான் என்பதை என் முன் வொப்பதில்லை? எனவே உன்னிடமிருந்து ஒரு செயல் ஏற்படுவதற்கு முன் விதிக்காரப்பட்டது எது என்பதை தெரிந்து கொள்ள முடியாதிருப்பதில் நூன்னைக்கும் தீணக்குமின்மில் விதியாசம் கில்லை. கிடுப்பறி ரஸால் ஸ்த் அவர்கள் ஸஹாபாக்க்கூறுக்கு பின்னுமாறு அறிவித்த ஹதீஸ் தெரிய படுத்துகிறது. அதாவது நிச்சமாக கவர்க்கத்திலும் நூகத்திலும் ஒன்னொருவருக்குறிய கிடும் விதிக்கப்பட்டு விட்டது என்று ரஸால் ஸ்த் அவர்கள் சொன்ன போது என் எழுது செயல்களை விட்டு விட்டு அவன் மீது பார்மசாப்பட முடியாதா என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள், அதற்கு அவர்கள் வில்லை நின்கள் அமல் செய்யுங்கள் எனெனில் மனிதர்கள் ஏதற்காக ஜனக்கார்ப்பார்களோ அவைகள் அவனுக்கு விலேசானதாக கிடூக்கும்.

எனவே பாதைத்தைப் புரிந்து விட்டு கிடு "கதர்" விறைவிதிப்படிதான் நடந்து விட்டது என்று விறைவிதியை வைத்துத் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கும் பாவிக்குப் பின்னுமாறு பதில் கூறலாம்.

நீ மக்காவுக்குப் பயணமாக விழும்புகிறாய், மக்கா செல்ல கிடூ பாதைகள் உள்ளன. நம்புத் தகுந்த ஒருவர் கூறுகிறார், அங்கினு பாதைகளிலும் ஒன்று மிகவும் பயங்கரமானதும், சிரமமானதும். மற்றப் பாதையோ அபயமானதும், விலேசானதும் என்று. எனவே நீர் விரண்டாம் பாதையான (விலேசான, அபயமான) பாதையில்தான் செல்லாய். குதலாவது பாதையான (பயங்கரமானதும், கடினமானதுமான) பாதையில் சென்று விட்டு அதனைத்தான்

அல்லாவற் தனக்கு நூடினான் என்று சுனக்குக் கூற முடியாது. ஆனால் நீ அப்படியே செய்து விட்டாய் என்றால், சுன்னை மக்கள் டால் ரகங்களை கூத்தியங்களில் ஒன்று என்றுதான் நினைவார்க்கக் கூடும்.

கோலாம், அவனுக்குப் பின்வருமாறும் நூம் கூறலாம். சுனக்கு கிடை தேவுறில்லை வந்தன, அவ்விரண்டில் ஒடு தேவுறில் நிறைந்த வருஷங்களும், கண்ணியாழ்வு ஸிம்கது. என்றாக் குறையணர்வுமின்றி சுப்பால் அதுனைச் செய்ய முடியின்று கிர்யாமிருந்துக் "கிறை நிதிபென்று" கூறி நீர் பாட்டுத் துரக்குறைவான பாற்றுத் தேவுறிலைத் தெரிவி செய்ய மாட்டாயோ அதுபோன்று தூன் கிழுவர். கிழு பற்றி (கிறைவிதி பற்றி) கோலாம் அவனுக்குப் பின்வருமாறு கூறலாம். நீர் மோய்வாய்ப் பாட்டால், சிகிச்தை வெறுவதற்காக ஒவ்வொரு கவத்தியாரி மூல் கெல்வாய், அதேவேளை சத்திய சிகிச்தையின் தேவனையையும், மாந்துகளின் கர்ப்பு மோன்ற சுனக்கு ஏற்படும் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளாம். அப்படியானால், சுனுத்தை அவனுக்கு மாவுக்கொட்டு கொண்டு நோய்வாய்ப் பாடும்போது அதற்கான பரிகாரத்தை என் நீ கிள்வாறு செய்வதில்லை.

மேலாம், அல்லாவற் பூரண அஞ்சி மிக்கவன், பார்த்து ஓானமுனை போன். எனவே, என்றுமே தீவையை அல்லாவற்வங்கு சேர்க்குவா॥ பாட்டாது என்று நூம் கிள்வாகங் கொள்ள வேண்டும்.

ரஷாலில் ஆக்டூ அவர்கள் கூறியள்ளார்கள்,

"தீவை சுனக்குறியதல்ல" - (அதிகாரி : குஸ்விர்).

அடிப்படையில் அல்லாவற்கின் தீர்ப்பாலில் என்றுமே தீங்கு கில்லை. ஏனெனில், அவனின் தீர்ப்பாடு, விதி, ஒடு ஓான அறிவு அடிப்படையில் மிலிந்து கோன்றியது.

எனவே தீவை ஏற்படுவதெல்லாம் அவனால் தீர்ப்பாவிக்குவா் பாது தில்குவான்.

கிழு பற்றி ரஷாலில் ஆக்டூ அவர்கள், ஹஸன பாது அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த துறை குழுத்தில் கூறியள்ளார்கள். கிங்கு நிதிக்கப்பட்ட ஒன்றுதன்தான் தீவையைச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்த நிதிக்கப்பட்டவைகள் கூட குற்றினாம் முழுமாக தீவைகளில். ஏனென்றால், ஒடு கித்தில் அது தீவையாக கிடூப்பது ன், வேறு ஒடு கித்தில் நன்னையாகவும் கிடூக்கிறது. "கிறைவா ! நீ நிதித்தவற்றில், நீயதை விட்டும்

என்ன நீ பாதுகாப்பமாக". அல்லாஹ் தீர்மானித்தவற்றின் பால் தீர்மையைச் சேர்த்துள்ளன. தீர்மையென்பது எப்படி என்றால், பூரில் பஞ்சம், நோய், வறுமை, அச்சம் போன்ற வற்றால் ஏற்பாக்குவது அட்காசம் கூட தீர்மைதான். எனினும் அந்தத் தீர்மை வேறொரு காட்டத்தில் நன்மையாக விழுக்கும்.

இதுபற்றி அல்லாஹ் கூறியுள்ளான்.

மஹிதார்களின் கைகள் சம்பாதித்த தீயவற்றின் காரணமாகக் கருரிதார், கடலிலும் (அறிவு) மூப்பம் வெளிப்பாடு விட்டன. அவர்கள் ரெய்த தீயவற்றில் சிவவற்றை அவர்களுக்கு அவள் கவுக்குவிட்டுச் செய்வதற்காக (கிண்வதறு சோதிக்கிறான்; அதன் குறை) அவர்கள் (குப்பாச் செய்து அவன்பால்) நிகழ்வினிடலாம்.

(அ) கும்) 30 : 41

விபச்சாரம் செய்பவர்களை கல்வெறிந்து கொள்வதும், கள்வனின் கையை வெட்டுகளும், அவர்களைப் போகுந்தவரை தீர்மையே என்றாலும், கிண்ணொரு வகையில் நோக்கினால், அது மறுமையின் கடுமையான தனி னையார், கிங்குலக தண்டனையும் ஒன்று சேர்க்கப்படமாட்டாது, என்ற அடிப்படையில் அது அவர்களுக்கு நன்மையாகவே உள்ளது. ஏனெனில், (அவ்வாறு தண்டிப்பது) அவர்கள் செய்த குற்றக்குக்கு பட்சாதாபமாக அமையும். அப்போது அவர்களுக்கு கிம்மை, மறுமை தண்டனையிரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் கொடுக்கப்படமாட்டாது. (தண்டனை) மற்றுமொரு கட்டத்தில்கூட சிறந்ததாகவே உள்ளது. அதாவது, அவ்வாறு ஒருவரை தண்டிப்பதால் மற்றவர்களின் பணங்கள், வார்சங்கள், மானங்கள் பாதுகாக்கப் படுகின்றன.



ஸமாம் பாகம்

மேற்கூறிய விசுவாசத்தின் பலன்கள்:-

கிள்வாறாகப் பாரிய அடிப்படை அம்சங்களை உள்ளடக்கியுள்ள கிந்த உயரிய அகீதா கொள்கையானது அதனைக் கொள்கையாக ஏற்றுக் கண்டிக்காம் படிப்பாகுக்கு அநேகாரன உயரிய பலாபலன்களைத் தழுகின்றன

அல்லாஹ்வைக் கொண்டு விசுவாசிப்பதால் ஏற்படும் பலன்கள்

அல்லாஹ்வைக் கொண்டும், அவளின் உயர்கள், பண்டங்களைக் கொண்டும் விசுவாசிப்பதால் அடியாணுக்கு அல்லாஹ்ந்து அன்றும், அவளைப் பற்றிய பூரணமான கெளரவும் உண்டாகிறது. (கிந்த அந்து, கண்ணியாம்) காரணமாக அல்லாஹ்வின் கட்டளையை ஏற்கவும், அவளின் விலக்கல்களை தவிர்ந்து கொள்ளவும் முடிகின்றது. கிள்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவளின் விளக்கல்களைத் தவிர்ந்து கொள்வதால் தனி மானிதனுக்கும், சமூதாயத்துக்கும், கிள்வையிலும், மறுவையிலும் கூரிசம் கிணக்கிறது.

அல்லாஹ் கூறியுள்ளான்,

ஆன் அல்லது ரென் - அவர் விசுவாசன் கொண்டவராக கிநுக்க, யார் நற்செய்தலைச் செய்தாரோ நிச்சயாக நூம் அவரை நல்ல வாழ்க்கையாக மூச் செய்வோம்; கிள்ளும், நிச்சயாக, அவர்களுக்கு அவர்களது கூவியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில், மிக அருகானதைக் கொண்டு நூம் கொடுப்போம்.

(அன்னவல்) 16 : 97

மல்குமார்களைக் கொண்டு விகாசிப்பதால் கிளைக்கின்ற பலன்கள்

1. (ஓனவர் களை) அவர்களைப் பாதுகாப்பதற்காக, அவனுக்கு நன்றி பாராட்டுதல். ஏனெனில், அல்லாற் துறையா மலக்குகளுள் சிலங்குத் தன் அடியார்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும், அவர்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் வேறு அவர்களின் நன்மைகளைக் கவனிக்கும் பொறுப்பையும் சாட்டியுள்ளான்.
2. அல்லாற் தன் அடியார்களை பாதுகாப்பதற்காக, அவனுக்கு நன்றி பாராட்டுதல். ஏனெனில், அல்லாற் துறையா மலக்குகளுள் சிலங்குத் தன் அடியார்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும், அவர்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் வேறு அவர்களின் நன்மைகளைக் கவனிக்கும் பொறுப்பையும் சாட்டியுள்ளான்.
3. (மலக்குமார்கள்) பூரணரூபமில் வணக்குவதற்காகவும், அவர்கள் விகாசிகளுக்காக கிறைவனிடம் மன்னிப்புக் கோருவதன் காரணமாகவும், அவர்கள் மீது அங்கு கொள்ளல்.

வேத நூல்களை விகாசிப்பதால் ஏற்படும் நன்மைகள்

1. அல்லாற் தன் படைப்புக்கள் மீது கொண்டுள்ள களனம், அவனது அஞ்சி ஆகியவற்றை அறிய முடிகின்றது. ஏனெனில், அல்லாற் ஒவ்வொரு சகுதாயத்தினாக்கும், ஒவ்வொரு வேத நூலை அவர்கள் நல்வழி பேறும் பொருட்டு கிருக்கி விடுத்தான்.
2. அல்லாற்றின் ஞானத் தன்மை (தீர்க்காமான அறிவின் தன்மை) வெளிப்படையாவது. கிந்த வேத, நூல்கள், 'அல்லாற் ஒவ்வொரு சகுதாயத்துக்கும் ஏது போருத்தமானதோ, அதையே அவன் கிழுநால்களில் விதியாக்கியுள்ளான். கிந்த வேத நூல்களுள் கிறுதியானதாக புனித குர்தீன் உள்ளது. மழுஸம நூள் வரைக்கும் உள்ள எல்லாக் கால கட்டத்திற்கும், எல்லா கிடங்களுக்கும், எல்லாப் படைப்புகளுக்கும் போருத்தமானதாகவே, கிந்த புனித குர்தீன் கிடுக்கின்றது.
3. கிள்வாறாக, அல்லாற் அஞ்சிய அஞ்சு கோணக்கு அவனுக்கு நன்றி பாராட்டுதல்.

ரஸலிமார்களை விகவாசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

1. அல்லாற்ற தான் பாட்டுமளி த்ருதியில் கொண்டுள்ள குழஞ்சையாலும், மனத்தெய்யாலும் அறிந்து கொள்ளல், எனெனில் அல்லாற்ற ஜேப்ரவ் கார் நிலத்திற்காமல்ல, நில வரின் புத்துவத்திற்காமல்ல, மன்னியாரித்து அந்த பூதீ களைத் தன் அடியார்களுக்காக அனுமதினான்.
2. கிழத் ஸாலைநும் அநுங்கொண ம்காக அல்லாற்றவுக்கு நின்ற பயராட்டுவது.
3. ரஸலிமார்களை அவர்களுக்குப் பொருத்துங்கானவாறு புதுர்வகுால், அவர்களை கண்ணியாப் படுத்துவதும், விநாங்குவதும் எனெனில், அவர்கள் அல்லாற்வின் தூதர்கள், அவனின் அடியார்களுள் நல்லோர், அவர்கள் அல்லாற்வைத் தீற்றன் என்னகி, அவனின் தூதைப் பரப்பி, அவனின் அடியார்களுக்கு நல்லூட்கேரம் புரிந்து, அவர்களுக்கு ஏற்பட்ட தன்மக்களை எல்லாம் ஏற்றுத்து வந்தார்கள்.

மறுமை நூலைக் கொண்டு விகவாசிப்பதால் கிடைக்கும் பிரயோசனங்கள்

1. மறுமை நூலின் நன்மையை விழும்பி, அல்லாற்கவ வழி பூவதில் கண்ணுப் பகுத்துமாயிருத்தல். மேலும் அதே நூலில் தன்மையை அஞ்சி அஞ்சி அல்லாற்வகுகு மாறு செய்வதை விட்டும் தூரமாதல்.
2. ஏந்த குடும்பமும், மறுமையின் நன்மையையும், அதன் கிள்பத்தையும் நூடி அதற்காக கிம்மையின் கிண்பாம், அதன் ககம் ஆகியவற்றை விட்டுக் கொடுத்து, அவன் மனம் ஆறுதல் அனுதல்.

விதியோபப் பற்றி விகாசிப்பதில் உள்ள நன்மைகள்

1. எல்லா விடயங்களைச் செய்யும் போதும் அல்லாற்றின் மேல் நம்பிக்கை கொள்ளுகிறது. ஏனெனில், நாம் செய்யும் வியாழம், அதனைச் செய்யத் துண்டும் காரணியும், அவையிரண்டுமே அல்லாற்றின் விதிப்படியே அமைகின்றன.
2. மன அமைதியும், உள் ஆறுதலும், ஏனெனில் ஒருவர் தன் எல்லா விடயங்களும் கிழை விதிப்படியே நடக்கும் என்பதையும் வெறுக்கக் கூடிய சம்பங்கள் கூட சம்பவத்தே தான் தீரும் அவற்றை யாராலும் தடுக்க முடியாது என்றும் அறிந்தால் உள்ளம் அமைதி பெற்று, ஆக்மா திருப்தியடைந்து விடுவதுள்ள, அல்லாற்றின் விதியால் மனதின் திருப்தியும் அடைகின்றான். எனவே, அல்லாற்றின் விதியை விகாசிக்கும் ஒருவராவிட உறுதியான மன அமைதியும், ஆக்மா சாந்தியும், வினிய வாழ்வும் பெற்றோர் யாரும் விரைவாக விடுவான்.
3. நாடியதை அடையும் போது ஏற்படும் தற்பெஞ்சமையும், ஆச்சரியமும் தூர்த்தப்படுகின்றமை. ஏனெனில் ஒருவருக்கு அல்லாற் அவனுக்குத் தீர்மானித்த நன்மை, வெற்றி ஆகிய காரணங்களால் ஏற்பட விரையங்கின்றது. எனவே, அதற்காக அவன் அல்லாற்வுக்கு நன்றி கூறுவான். தற்பெஞ்சமை கொள்வதைத் தவிர்த்துக் கொள்வான்.
4. நாடியது கிடைக்கும் போது, அல்லது விரும்பாத ஒன்று சம்பளிக்கும் பட்சத்தில் ஏற்படும் கலக்கத்தையும், பதற்ற நிலையையும் தூரப்படுத்துதல். ஏனெனில், ஓனங்கள் பூமி ஆகியவற்றைப் படைத்துவனான அல்லாற்றின் தீர்ப்பின் படியே அது நடந்து விட்டது, எதுவும் நடந்தே தீரும், அதனை தட்ட முடியாது. எனவே அதனைப் பொறுமையுடன் ஏற்று மறுமையில் தனக்குள்ள நன்மையை மனதில் நினைத்துக் கொள்ளவே வேண்டும் என்பதாகும்.

கித்தனையே பின்வருமாறு அல்லாவற் குறித்துக் காட்டியுள்ளான்.

ஏந்தக் குன்றும் அதனை நூர் சிருப்பார் தந்து மன்னதாக, (வங்கால் மற்றும் பூர் என்னும்) நந்தகத்தில் (திரியார்ட்) இந்தே தனிர் பூரிலோ அவ்வது சுங்கரிலோ ஏற்றுவதில்லை; நிப்பிராங்க இது அவ்வாற்றிட்டு மிக்க எளிதானதாகும்.

உங்களுக்கு தவறினி; தன் ரீது நீங்கள் கவனவா; பாராவினுர் தந்தாகவர், (அல்லாவற்காகிய) அவன் உங்களுக்குக் கொடுத்ததூர் பற்றி நீங்கள் (வார்ஸி மீரி) மகிழ்ச்சி கொள்ளாமலிந்தார்தந்தாகவர் (கித்தனை உங்களுக்கு அறிவிக்கின்றான்); கர்வன்கொண்டு, தந்தெநுஷயாப்போர் ஒவ்வொருவனரயம் அல்லாவற் நேசிர்தில்லை.

(அங்காதீத) 57 : 22, 23

எனவே, எம்மை கிந்தக் கொள்கையில் நிலை பெற்ற பெய்யுமாறும், கிந்தக் கொள்கையின் பிரதிபலன்களை எமக்குத் தந்து, கிறைவனின் சிறுப்பை எமக்கு வாரி வழங்குமாறும், எம்மை நேர் வழிப்படுத்திய பிறகு, எம் உள்ளங்களை மற்றாமலும், அவனின் அருளைக் கொண்டாகத் தந்தெநுஷுமாறும் நூம் அல்லாவற்றை வேண்டுவோமாக. நிச்சமாக அல்லாவற் நிகர்ற கொடுவள்ளல். சர்வவோக கிறைவனான அல்லாவற்றுக்கே எல்லாப் புகழும்.

ஹேம், எமது நுபி முறைமந்த ஸ்ட் அவர்கள் மீதும், அவர்களின் உரவினர்கள், தோழர்கள் மீதும், அவர்களை முறையே பின்றியவர்கள் மீதும், அல்லாவற் கூவத்தும் எவ்வாழும் கூறுவானாக.

- முற்றும் -

தூவாசியீர்
முறைமந்த எாவிளிற் அல் உடைனீஸ்
30, எங்கால் 1404 ஹிஜ்ரி



துவில் :

பொளவு எம்.எஸ். எம். ரஷ்மி

كتفيف

أهل السنة والجماعة

لفضيلة الشيخ محمد بن عثيمين حفظه الله

ترجمة: محمد شريف بن محمد رشيد



المكتب التعاوني للدعوة والإرشاد
وتوعية الجاليات بالربوة

يسمح بطبع هذا الكتاب ومطبوعاتنا
الأخرى بشرط عدم التصرف في أي شيء
ماعدا الغلاف الخارجي